



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,493 — FRIDAY, FEBRUARY 6, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	209
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	216
North-Western Province	—	Land Redemption Notices	216
North-Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	218
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

L. D. 4173.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land called Udakehelanga, 12½ lahas in extent, situated along the Bokkawela—Ambatenne Road in Uggahakumbura, Harispattuwa, Kandy District, and bounded as follows :—

North by fence of the Bototagedera-hena,
East by remaining portion of the field,
South by Kurunduwatta Ella, and
West by Galle Thambige Watte Ella.

Ref. No. J/E/315,
Colombo, January 9, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All those allotments of lands called (1) Tumpokunewatta, (2) Lewlegedarahena and (3) Agalawatta, in extent totalling about 4½ acres, situated at Amunugama village, Pala Dumbara Division, Kandy District ; and bounded as follows :—

- (1) Tumpokunewatta : North by Tumpokunewatta,
East by Lewlegedarawatta,
South by V. C. road,
West by School garden.
- (2) Lewlegedarahena : North by V. C. road,
East by Angewatta
South by footpath,
West by D. R. C. road.
- (3) Agalawatta : North by Sappu Thevar's land,
East by Sappu Thevar's land,
South by Sappu Thevar's land,
West by D. R. C. road.

Signified by me,
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2026,
Colombo, January 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

209—J. N. B 24183-812 (1/53)

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 15 acres, out of the land called Haragama Estate, situated in Gurudeniya village, Pata Hewahette Division Kandy District; and bounded as follows:—

North by Maligawa paddy fields and Kandy-Haragama P. W. D. road,
East by remaining portion of the same land,
South by village lands, Woodend Estate and the remaining portion of the same land,
West by western boundary of the same land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/AL/2240 (VE),
Colombo, January 15, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD. 4529.

THE LAND ACQUISITION ACT, No. 9. OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion of land in extent about 10 acres out of the land called Harankahatenne Estate, situated in Dunuwila village, Harispattu, Kandy District; and bounded as follows:—

North and west by remaining portions of the same land,
East by Nelle Ela,
South by Village boundary of Deegahawtura.

Ref. No. J/AL/2100 (VE),
Colombo, January 20, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD. 4535.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Six allotments of land, totalling in extent about 125 acres, out of the land called Kaluwana Estate, situated at Mullegama Wasama; Harispattuwa Division, Kandy District; and bounded as follows:—

Lot 1.—about 117 acres 1 rood 24 perches.

North by Jiwanawatte village and Batugoda village,
East by Mullegama private lands,
South by Kaluwana Temple lands and private land belonging to Mullegama villagers,
West by private lands belonging to the villagers of Mullegama, Attaragama and Batugoda.

Lot 2.—about 6 acres.

North by Getakohe land,
East by Girakaduwa land,
South by Botota Temple land,
West by Attaragama Oya.

Lot 3.—about $\frac{1}{2}$ acre.

North by Badahulgoda Watte,
East by Attaragama Oya,
South by Selambara's land,
West by Sumanadasa's land.

Lot 4.—about $\frac{1}{2}$ acre.

North by B. M. Bodidasa's land,
East by Jinadasa's land,
South by Attaragama Oya,
West by K. R. Kirihamy's land.

Lot 5.—about 16 perches.

North by Jiwanawatte V. C. road,
East and South by B. R. Bodidasa's land,
West by Kopiwatte land.

Lot 6.—about $\frac{1}{2}$ acre.

North by B. R. Bodidasa's land,
East by Naduwa's land,
South by Meegsange Kumbura,
West by Kopiwatte land.

Ref. No. J/AL/2105 (VE),
Colombo, January 15, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

L. D. 4629.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Rathmalangewatta in extent about 0 A. 1 R. 15 P. situated in Eriyagama village, Udunuwara and Yati-nuwara Division, Kandy District; and bounded as follows:—

North by road to Rockden Bungalow owned by Mrs. M. D. de Silva,
East by Rathmalangewatta owned by Mr. T. A. de Silva,
South by University land lot No. 21 in P. P. A 1,088 Section 2,
West by land owned by Abeyasinghes.

Ref. No. J/TW/2442,
Colombo, December 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LP. 6521.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 3 acres, of the land called Opatha Estate, situated in the village of Opatha, Bentota Walallawiti Korale, Southern Province; and bounded as follows:—

North by the land called Karadenikande Kumbura,
East and South by portions of Opatha Estate, and
West by P. W. D. main road.

Ref. No. J/H/2326,
Colombo, January 13, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

L. D. 4674.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two portions in extent about 3 acres, out of the land called Dalhousie Estate, bearing T. P. 104,336, situated in Sitagangula village, Maskeliya Wasama, Uda Bulathgama Division, Kandy District; and bounded as follows:—

(1) Block "A": (Two acres)—

North, South and West by the remaining portions of the same land;
East by land shown on P. P. 6,617, Simon Appuhamy's boutique and private "Ambalama".

(2) Block "B": (One acre)—

North and West by the remaining portions of the same land;
East by the remaining portion of the same land and footpath to Adam's Peak;
South by footpath to Adam's Peak.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/HA/2818,
Colombo, December 18, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent, about 0.07 acre, out of the land called Bambaragahaarawewatta, Paragahaarawewatta, Hapugahakumburewatta &c., being a part of lot 9 in final village plan 377, situated at Ratmalawinna, Kadawata Korale, Ratnapura District; and claimed by:—

- (1) Mr. Simon Abeykoon, Ratmalawinna, Balangoda,
- (2) Mr. Premaratne Abeykoon, Ratmalawinna, Balangoda.

Ref. No. J/TW/2493/LL/A 5488,
Colombo, January 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that land called Hyderabad Bungalow Land, in extent about 1 acre, situated in Koddaimunai, Manmunai Pattu North, Batticaloa District; and bounded as follows:—

North and east by Government Training College land,
South by Railway Station Road,
West by land belonging to P. R. Sittampalam.

Colombo, January 19, 1953.
Ministry's Reference No. J/E/2618
Batticaloa Kachcheri's Ref. No. LD 3370.

PUNCHI BANDA BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H 642

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Madatiyagahawatta, Denna-gahawatta, Migahawatta, Uswatta, and Hendigahawatta	Garden contains 152 coconut trees, 6 ratadel trees, 1 tamarind tree, and 2 mango trees 50 years, 1 bilin tree, 1 mango tree, and 3 kadol trees 25 years, 17 coconut trees 15 years, 5 coconut plants and 1 mango tree 5 years and 1 permanent school building, 1 temporary building, an earth well and a cart track	The Moragalla Higher School Committee of Moragalla, President, Mr. C. de S. Karunaratna of Moragalla	2 0 4.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on March 12, 1953, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, January 28, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent,

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for an anicut across Yarvitta Dola at Girikola, Kalutara District, to wit:—

Lot No.	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
209	Gampalayawatta	Garden contains 1 coconut 40 years, 3 arecanut 5 years, 1 del 12 years, 1 rubber 4 years, 2 hora 3 years, and 1 liyan tree 20 years old and part of a channel and claimed by W. Dendiris of Bombuwela and W. Podineris of Girikola	0	0	8.3
210	Do.	Garden contains 9 rubber 15 years and 11 arecanut trees 6-8 years old and part of a channel and claimed by W. Dendiris of Bombuwela and W. Podineris of Girikola	0	0	8.4
211	Wadugedarawatta	Garden contains 1 coconut 15 years, 2 coconut 40 years, 1 jak 30 years, 20 arecanut trees 5 to 6 years old and part of a channel and claimed by S. Sandoris Fernando of Girikola	0	0	13.5
213	Gorokgahakumbura	Paddy field contains part of a channel and claimed by Walimunige Jundi, Walimunige Siman, Walimunige Suramanis, Walimunige Soido, Walimunige Edonis, Walimunige Magilin, Walimunige Mensina, Udawattage Odiris, W. Podineris all of Girikola, Walimunige Dendiris of Bombuwela and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	14.4
214	Do.	Paddy field contains part of a channel and claimed by Walimunige Jundi, Walimunige Siman, Walimunige Suramanis, Walimunige Soido, Walimunige Edonis, Walimunige Magilin, Walimunige Mensina, Udawattage Odiris, W. Podineris, all of Girikola; Walimunige Dendiris of Bombuwela and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	7.9
215	Helliyadda	Paddy field contains part of a channel and claimed by Walimunige Jundi, Walimunige Siman, Walimunige Suramanis, Walimunige Ramma, Walimunige Soido, Walimunige Magilin, all of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	16.5
216	Duraperuwa and Walinwatta	Paddy field and garden contains 10 arecanut 3 to 6 years and 2 lime trees 5 years old and part of a channel and claimed by Walimunige Jundi, Walimunige Siman, Walimunige Suramanis, Walimunige Soido, Walimunige Edonis, Walimunige Magilin, Walimunige Mensina, Udawattage Odiris, W. Podineris, all of Girikola, Walimunige Dendiris of Bombuwela and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	33.2
217	Dawakekumbura	Paddy field contains part of a channel and claimed by Ilandaridewage Sediris, Hewage John, Holankage Haramanis, Kamantige Nandoris, Halwaturage Edonis and Udawattage Odiris, all of Girikola	0	0	21.1
219	Mahakumbura	Paddy field contains part of a channel and claimed by Gamage Dinoris, F. D. Ladiris Silva, J. Upasena, J. Hendirina and H. Arathenis, all of Girikola	0	0	8.7
220	Bokkamullewatta	Garden (no cultivation) contains part of a channel and claimed by Gamage Dinoris, F. D. Ladiris Silva, J. Upasena, J. Hendirina, M. Sudammarama Thero, all of Girikola	0	0	3.7
221	Do.	Garden (no cultivation) contains part of a channel and claimed by Gamage Dinoris, F. D. Ladiris Silva, J. Upasena, J. Hendirina, M. Sudammarama Thero, all of Girikola	0	0	2.0
222	Hirikumbura	Paddy field contains part of a channel and masonry sluice and claimed by Gamage Dinoris, F. D. Ladiris Silva, J. Upasena, J. Hendirina, H. Arathenis, H. Samanoris, K. Nandoris, K. Elodiris, K. Sardiell and M. Sudammarama Thero all of Girikola	0	0	19.3
225	Dahatlaha	Paddy field contains part of a channel and claimed by Udawattage Odiris, Walimunige Magilin, both of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	9.5
227	Kitulgahakumbura, Rukattanagahakumbura and Hatakumbura	Paddy field contains part of a channel and claimed by Hewage John, Hewage Haramanis, H. Ranso, Halankage Rosa, Gunamunige Sarnoris, Gunamunige Jeeris, Ilandaridewage Sediris and K. Helena, all of Girikola	0	0	30.4
229	Hettiyakumbura	Paddy field contains part of a channel and claimed by W. Alwis, Hewage John, Hewage Haramanis, Holankage Rosa, Hettiwattage Ranso, G. Podineris, Gunamunige James, all of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	9.4
230	Do.	Paddy field contains part of a channel and claimed by W. Alwis, Hewage John, Hewage Haramanis, Holankage Rosa, Hettiwattage Ranso, G. Podineris, Gunamunige James, all of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	4.4
212	Wadugedarawatta	Garden contains 9 arecanut trees 5-6 years old and claimed by S. Sandoris Fernando of Girikola	0	0	1.0
218	Dawakekumbura	Waste land and claimed by Ilandaridewage Sediris, Hewage John, Holankage Haramanis, Kamantige Nandoris, Halwaturage Edonis and Udawattage Odiris, all of Girikola	0	0	4.0
223	Hirikumbura	Waste land and claimed by Gamage Dinoris, F. D. Ladiris Silva, J. Upasena, J. Hendirina, H. Arathenis, H. Samanoris, K. Nandoris, K. Elodiris, K. Sardiell and M. Sudammarama Thero. all of Girikola	0	0	0.7
224	Dahatlaha	Waste land and claimed by Udawattage Odiris, Walimunige Magilin, both of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	2.8
226	Do.	Waste land and claimed by Udawattage Odiris, Walimunige Magilin, both of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	1.3
228	Hettiyakumbura	Paddy field claimed by W. Alwis, Hewage John, Hewage Haramanis, Holankage Rosa, Hettiwattage Ranso, G. Podineris, Gunamunige James, all of Girikola and S. L. M. Caffoor Hadjiyar of Weyangolla	0	0	2.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Office of the Divisional Revenue Officer, Agalawatta, on February 27, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, January 30, 1953.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4536.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion of land called and known as Magurudeniya Estate in extent 24A. 2R. 39P., situated at Doranegama village, Medasiya-pattuwa, Harispattuwa, Kandy District, surveyed and described as lot 1 in P. P. A. 1,851.

Name of Claimant:—

Mrs. Irene Edirisinghe, 60, Maya Avenue Road, Wellawatta

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on March 17, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 3872.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose :—

Description of the lands to be acquired :

Allotments of lands called Gangawatta and Muttetutenne *alias* Kongahamuttetuwa *alias* Watte in extent 1 A. 3 R. 8.8 P., situated in Polgolla Village, Pallegampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 to 3 in P. P. A. 1,874.

Names of Claimants—

- Lot 1—H. A. Mudiyanse of Polgolla.
Lot 2—U. Nanduwa of Polgolla.
Lot 3—P. G. Tikira of Polgolla.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 19, 1953, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 12, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 29, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4262/J/HLG/738.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

All that portion of land in extent 3.4 perches out of Pallekelle Group, (Rajawella Division) situated in Ataragalle Pallegammedda Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District; and more fully described as lot 1 in P. P. A. 1,884. Presently claimed by Rajawella Produce Co., Ltd., Agents—Messrs. Gordon Frazer & Co., P. O. Box 165, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 17, 1953, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4534.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Portion of land called and known as Ankumbura Estate including Uggala Division, situated at Ankumbura in Harispattu Division, Kandy District, in extent about 27 acres; and bounded as follows :—

Ankumbura Estate : 17 acres—

- North by remaining portion of Ankumbura Estate,
East by Godakumburuyaya,
South and west by remaining portions of Ankumbura Estate.

Uggala Division : 10 acres—

- North by Pamsalatenna Estate boundary,
East, south and west by remaining portions of Ankumbura Estate.

Name of Claimant—

S. M. Mohideen Hadjar, Matale.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 17, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1953.

E. E. GRENIER,
Assistant, Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP. 6264.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for improving the Bope-Wataraka V. C. Road.

Description of the land to be acquired :

Preliminary plan A 1,405. Village—Bope

Lot No.	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Muttettuwwatta	Coconut garden contains 6 coconut trees 50 years	E. D. Gunawardena, C. G. R., Colombo, A. D. Gunawardena, H. Wickramanayake and Marthenis Dias Gunawardena, all of Bope, Galle	0	0 6.1
Total				0	0 6.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on March 2, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 28, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP. 6141.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—For the Government Farm, Labuduwa.

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 1,408. Village—Totagoda

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Weralugahawatta and Tunmanhandiyewatta <i>alias</i> Waturegedarawatta	Coconut garden contains coconut and jak trees 60 years and 5 permanent buildings, 1 temporary cattle shed, 1 masonry well and 1 well and 2 temporary houses	Miss S. H. A. Kuhata, 53, Leyn Baan Street, Fort, Galle, and K. G. Nonaham and H. Jane of Totagoda, Galle	6	1 31.4
2	Sarappugewatta	Coconut garden contains coconut and jak trees 60 years, and 2 temporary houses	I. L. M. Abiyamar of Koledanda, Weligama	5	0 18.2
Total				11	2 9.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at The Kachcheri, Galle, on March 16, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 31, 1953.

RAINE WRIGHT,
Assistant. Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7551/J/AL/2062(VE)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

All that land called Kongollawatta *alias* Kolamunne Estate, in extent about 68 acres, situated in Pahala Kolamunne village, Wathukana Palata, Devemadi Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by tract of paddy fields of Pahala Kolamunne,
East by V. C. road from Pahala Kolamunne to Kolamunne Oya, and spill of Pahala Kolamunne tank,
South by Kolamunne Oya, and
West by the fence of Panchirala's land.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on March 13, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 24, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7485/J/E/1818

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

An extent of 17 A. 1 R. 30.7 P. out of the land called Yapahuwapansalawatta, situated in Yapahuwa village, Pahala Wisideke Korale, Wann Hatpattu, Kurunegala District; and more particularly described as lots 60 and 61 in Supplement No. 3 to final village plan No. 1,888.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on March 13, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 28, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW. 3601.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose—for the Palugama Water Supply Scheme.

Description of the lands to be acquired :

Extract 1 of V. P. 521. Village—Palugama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
292	Galkandurepatana, Patana Galbokka	Hettiarachchige Don Daniel Appuhamy	0	0 16.59
294	Galbokka	Chena contains vegetables	Beliwattegamage Don Peiris Appuhamy	0	0 16.63

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Welimada, on March 20, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 13, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 29, 1953.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3574

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 262. Village—Kendalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Warakawewatta	Open waste land	Mrs Razeona Mahamoor, c/o A. L. Packeer Saibo, Badulla	0	0	13.7
2	Do.	do.	do.	0	0	2.3
3	Pelapolwatta, parts of assessment Nos. 14 and 16, Mosque Road	Garden (old) contains part of a permanent house	Kataragama Devale, Badulla; Trustee, T. B. Galagoda of Lower King Street, Badulla	0	0	2.7
4	Pelapolwatta, parts of assessment Nos. 14, 16 and 18, Mosque Road	Garden (old) contains part of a permanent house, a temporary house, 1 voralu tree 5 years, 4 coconut trees 15-30 years, 1 coffee tree 15 years, 2 arccanut trees 5-20 years, 3 suriya trees 15 years, 2 plantain bushes 1-3 years, 1 mora tree 20 years, 6 papaw trees 2 years, 2 mango trees 8-30 years, 4 karapincha trees 2-3 years, 1 jak tree 25 years, 1 kottamba tree 6 years, 1 kon tree 10 years, 5 orange trees 1-3 years, 1 kitul tree 25 years, 2 betel creepers 15 years, 2 pera trees 5 years, 1 murunga tree 8 years and 2 kapok trees 3 years	do.	0	1	7.1
5	Pelapolwatta, part of assessment No. 18, Mosque Road	Part of garden (no cultivation)	do.	0	0	0.2
Total				0	1	26.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at Badulla Kachcheri, on March 27, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 20, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, February 2, 1953.

A. I. MOHIDEEN,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW. 3440.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 2 to F. V. P. 369. Village—Kappallewela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
111	Sarnia Group	Tea over 30 years contains one permanent building of zinc and cement	The Scottish Tea and Lands Company of Ceylon Ltd. (Agents, Carson Cumberbatch & Co.)	2	1	11.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on March 24, 1953, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 17, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, February 2, 1953.

A. I. MOHIDEEN,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/H/2307/LL/A 5425.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement 1 to F. V. P. 544.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
196	Elugaletenne	Tea 3-10 years	Mr. P. I. P. Cooray, Morahela, Balangoda	2	2	3.7
Total				2	2	3.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at Balangoda Court-house on March 10, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, January 31, 1953.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

Reference No. LVR/ML/LL 491

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on March 2, 1953, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

F. V. P. 578. Village—Godamune

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
633	P. P. S. Wijayatunga 10 0 15

Land Redemption Notices

A.'s No. LA. 1025/LRO.

No. LRO/APL 1927/J/LLD/2912.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto, shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, December 10, 1952.

Schedule

Preliminary plan No. A. 1,746. Village—Navatkuli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Alathivoli ..	Paddy field ..	Kanthiah Sathasivam of Navatkuli, Jaffna	.. 7 0 12

LA. 3395/J/LLD/2911.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, December 10, 1952.

Schedule

Preliminary plan No. A 1,175. Village—Kirimetiyan East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mulankadukele and Medamukalana	Coconut garden contains 10 coconut trees and 1 jak tree 35 years	O. L. V. V. N. Sethu Narayanan Chettiyyar, c/o A. L. Karupiah Servai of 265, Main Street, Negombo, and K. N. S. A. Adaicappa Chettiyyar, 219, Main Street, Negombo	0 0 18
2	Do. ..	Coconut garden 35 years contains a temporary building with mud walls and oadjan roof	do. 5 2 6
3	Do. ..	Chena contains 2 coconut trees 35 years, 1 jak tree, 4 del trees 10 years and 2 del trees 35-50 years	do. 0 3 39
Total ..				6 2 23

LA. 3397/J/LLD/2921

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, December 10, 1952.

Schedule

Preliminary plan No. A 1,182. Village—Haldanduwana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kahatagahawatta ..	Coconut garden 3-35 years contains a temporary building with cadjan roof and mud walls	R. K. Chalosingho Appuhami of Haldanduwana, Dankotuwa	0	2	19
2	Do. ..	Coconut garden contains 11 coconut trees 35 years, 13 coconut trees 3 years, 1 arecanut tree 30 years and 2 jak trees 30 years	do. ..	0	1	2
3	Do. ..	Coconut garden contains 3 coconut trees 35 years ..	do. ..	0	0	3
Total ..				0	3	24

LA 3399/J/LLD/7/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,192. Village—Welihena (Part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ganeshan Estate formerly known as Welihena Estate part of assessment No. 39, Ward No. 4	Coconut Estate over 30 years	S. K. Ganeshan, 94, Bazaar Street, Kochchikadde	7	0	0
Total ..				7	0	0

LA 3398/J/LLD/8/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,196. Village—Mugunuwatawana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Horakele ..	Coconut garden over 30 years ..	G. D. Seneris Appuhami of Karukkuwatawana, Madampe	0	1	6
2	Do. ..	do. ..	do. ..	0	3	9
3	Do. ..	do. ..	do. ..	0	2	14
4	Do. ..	Coconut garden 15-40 years contains a temporary thatched, cadjan house	do. ..	8	0	22
Total ..				9	3	11

LA. 3394/J/LLD/2923.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,191. Village—Meda Mahawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahawatta	Coconut garden (old)	Weyanna Mana Madurenda Nadar of Koswadiya Mahawewa	2	0	0
Total				2	0	0

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 16, 1952.

Ministry's Reference No. J/LLD/2927.
Land Commissioner's Ref. No. LRO/APL 5587.
Batticaloa Kachcheri's Ref. No. LD 3396.

PUNCHI BANDA BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,033. Village—Nachuvantivu

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
1	Nasuvantheevupomi	Coconut garden and palmyra garden (inter-planted) contains a masonry well	Sinnathamby Iyer Kanapathipillai of Kerudavil, Tondamanar	5	3	8
2	Do.	Coconut garden 2-10 years	do.	0	0	35
Total				6	0	3

No. LD. 4689.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on March 17, 1953 at 2.30 p.m.,

(b) notify to me in writing on or before March 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,866. Village—Ebulgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mandandawekumburawanatha	Garden 15-45 years	K. W. Samarakoon Banda of Karandawala Walawwe, Ebulgama, Talatuoya	0	0	6
2	Mandandawekumbura	Paddy field	do.	0	1	19
Total				0	1	25

Miscellaneous Land Notices

No. LS 2745.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. L. M. Dingiri Banda R. Siyaneris and U. C. Nandoris—trustees of the Sangharama Society of Diulwewa, Hidogama—have applied for a lease of a piece of Crown land, about two acres in extent, from lot 1 in F. V. P. 292, situated at Diulwewa, Nuwaragam Korale, Anuradhapura District; for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The proposed temple will serve about 500 persons. The nearest Buddhist temple is situated about 1½ miles away. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Rent; Re, 1 per annum.

(b) The lessees shall, within five years from the commencement of the lease, erect on the land a room 30' by 20', a hall 50' by 15' and plant a Bo-tree thereon to the satisfaction of the Government Agent, North-Central Province;

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;

(d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in (b) above, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, February 6, 1953.

E. K. R. ASREFFA,
for Land Commissioner

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

No. LD. 4629.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිසායතයේ උඩුකුච්චර සහ යටිකුච්චර කොඳායගේ ජීර්ණම පිහිටි අ. 0, රු. 1, ප. 15 ක් පමණ විශාල වූ රත්මලුන්ගේ චන්දන නමැති ඉඩමට මායිම්:—

උතුර: ඇම්. ඩී. ද සිල්වා නෝනාමහත්මියාට අයිති රෙක්කඩන් බන්දලාවට සහ පාර;

නැගෙනහිර: ටී. ඒ. ද සිල්වා මහත්මියාට අයිති රත්මලුන්ගේ වත්ත;

දකුණට: ජලාග් නො. P. P. A 1,088 2 වෙනි කොටසේ සඳහන් ලොප් 21 දරන ඕසට්ටියාලුට අයිති ඉඩම;

බස්නාහිර: අබේසිංහලාට අයිති ඉඩම.

පී. ඩී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

Ref. No. J/TW/2442.

වම් 1952 ක් වූ දෙපැමිබර් මස 16 වැනි දින කොළඹදීය.

අංකය: LP. 6521.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

දකුණු පළාතේ බෙන්කොට වෙල්ලාපිටි කෝරළේ ඕපාන නමැති ගමෙහි පිහිටි ඕපානවත්ත (ඕපාන එස්ටේට්) නමැති ඉඩමක් අක්කර 3 ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම් කොටසක්, ඊට මායිම්:—

උතුර: කරන්දෙතිකන්ද කුඹුර; නැගෙනහිර: සහ දකුණට: ඕපාන වත්තෙන් කොටස් සහ බස්නාහිර: ප්‍රසිඩ් මහ පාර.

පී. ඩී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953 ක් වූ ජනවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

LD. 4674.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිසායතයේ උඩබුලත්ගම කොට්ඨාසයේ මස්කොඹු වසමේ සිතගලු ගමේ පිහිටි ටී. පී. 104,386 සඳහන් බැල්හවස් වත්තෙන් අක්කර 3 ක් පමණ විශාල වූ කොටස් 2 ට මායිම්:—

(1) “ජ” කැබැල්ල (අක්කර දෙකයි)— උතුරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතුරු කොටස්;

නැගෙනහිරට: පී. පී. 6,617 පෙත්තමකරන ඉඩම, සයිමන් අප්පුහාමිගේ කඩේ සහ පුද්ගලික අදිලුම.

(2) “බී” කැබැල්ල (අක්කර එකයි)— උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතුරු කොටස්;

නැගෙනහිරට: එම ඉඩමේ ඉතුරු කොටස් සහ ශ්‍රී පාදයට සහ අභිපාර;

දකුණට ශ්‍රී පාදයට සහ අභිපාර.

පී. ඩී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

අංක J/HA/2818.

වම් 1952 ක් වූ දෙපැමිබර් මස 18 වෙනි දින කොළඹදීය.

No. LD. 4543

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිසායතයේ පානච්චාහැට කොඳායගේ ගුරු දෙනියේ පිහිටි හාරගම වත්තෙන් අක්කර 15 ක් පමණ විශාල වූ කොටසට මායිම්:—

උතුරට: මාලිගාවට අයිති කුඹුරු සහ මහනුවර හාරගම ප්‍රසිඩ් පාර;

නැගෙනහිරට: එම වත්තේ ඉතිරි කොටස;

දකුණට: ගම්මුත්තේ ඉඩම, වුච්චත්ත වත්ත සහ එම වත්තේ ඉතිරි කොටස;

බස්නාහිරට: එම වත්තේ බටහිර මායිම.

පී. ඩී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

Ref. No. J/AL/2240 (VE).

වම් 1953 ක් වූ ජනවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

No. LD. 4529.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිසායතයේ හාරිස්පත්තුව කොඳායගේ දුකුම්භ පිහිටි හරත්තහකුත්ත වත්තෙන් අක්කර 10 ක් පමණ විශාල වූ කොටසට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතිරි කොටස;

නැගෙනහිරට: හෙල්ල ඇල;

දකුණට: දිගහවතුර ගම් මායිම.

පී. ඩී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

Ref. No. J/AL/2100 (VE).

වම් 1953 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත.
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ අමුණගම පිහිටි (1) තුම්පොසානුවත්ත, (2) ලෙව්ලේගෙදරගේන, (3) අගලවත්ත යන අක්කර 4 1/2 ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටස් වලට මායිම්:—

- (1) තුම්පොසානුවත්ත—
උතුරට: තුම්පොසානුවත්ත;
නැගෙනහිරට: ලෙව්ලේගෙදර වත්ත;
දකුණට: ගම්සභා පාර;
බස්නාහිරට: පාඨශාලා ඉඩම.
- (2) ලෙව්ලේගෙදරගේන—
උතුරට: ගම්සභා පාර;
නැගෙනහිරට: අංගේවත්ත;
දකුණට: අඹිපාර;
බස්නාහිරට: හී. ආර්. සී. පාර.
- (3) අගලවත්ත—
උතුරට: සප්පුන්මාර්ගේ ඉඩම;
නැගෙනහිරට: එම
දකුණට: එම
බස්නාහිරට: හී. ආර්. සී. පාර.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්වරයා

මේ 1953 ක් වූ ජනවාරි මස 17 වැනි දින
කොළඹදීය.

LD. 4173.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත.
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බඩලි ෂේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොට්ඨාශයේ බොක්කාවල-අම්බන්ත පාරේ උත්තකඤ්ඤා පිහිටි උඩකොහෙල් අංග නමැති දෙලොස්ලක ගඹාරක වපසරිය ඇති ඉඩමට මායිම්:—

- උතුරට: බෝනොටගෙදරගේනවැව;
- නැගෙනහිරට: කුඹුරේ ඉතුරු කොටස;
- දකුණට: කුරුදුවත්තේ ඇල්ල;
- බස්නාහිරට: හාල්ලේ කෘෂිගේ වත්තේ ඇල්ල.

බඩලි ෂේනානායක,
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Ref. No. J/E/315

මේ 1952 ක් වූ ජනවාරි මස 9 වැනි දින
කොළඹදීය

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ

(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කඩවත කොරළේ රත්මලවත්තේ පිහිටි නො. F.V.P 377 දරන පලාපේ ලොවිනො. 9 කොටසක් වන අක්කර 0.07 ක් පමණ විශාල බඹරගහඅරවෙවත්ත, පරගහඅරවෙවත්ත, ගඳුගහ කුඹුරෙවත්ත යන ඉඩමේ කොටසක්.

එයට අයිතිකරු සිසන්තෝ—

- 1. සයිමන් අබේකෝන් මහත්මයා, රත්මලවත්ත, බලන්ගොඩ
- 2. ප්‍රේමරත්න අබේකෝන් මහත්මයා, රත්මලවත්ත, බලන්ගොඩ.

පී. බී. මුලන්කුලමේ
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/TW/2493/LT/A. 5488.

මේ 1953 ක් වූ ජනවාරි මස 27 වැනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මත්මුනේ උතුර පත්තුවේ කොච්චෙඩිමුනේ නමැති ගමෙහි පිහිටි අක්කර 1 ක පමණ විශාල වූ පහත සඳහන් ඛානික ගසිඳුබාද් බංගලා දමම යන නමින් හැදින්වෙන සියලුම ඉඩම්, ඊට මායිම්:—

- උතුරට හා නැගෙනහිරට: ආණ්ඩුවේ අභ්‍යන්තර විද්‍යාලයේ ඉඩම;
- දකුණට: දුම්රියපොළට සහ පාර;
- බස්නාහිරට: පී. ආර්. සිත්තම්පලම්ට අයිති ඉඩම.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ රීෆරන්ස් අංකය: J/E/2618.

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ අංකය: LD. 3370.

මේ 1953 ක් වූ ජනවාරි මස 19 වැනි දින
කොළඹදීය.

No. LD. 4535

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි
වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොට්ඨාශයේ මුල්ලේගම වගමෙහි පිහිටි අක්කර 125 ක් පමණ විශාල වූ කලුමාන වත්තේ ඉඩම් කොටස් 6 ට මායිම්:—

- ලොව 1—අ. 117, රූ. 1, ප. 24 ක් පමණ විශාල—
උතුරට: ජීව්‍යවත්ත ගම්සභා බඩුගොඩගම;
නැගෙනහිරට: මුල්ලේගම පුද්ගලික ඉඩම;
දකුණට: කලුමාන විහාරයට අයිති ඉඩම සහ මුල්ලේගම ගම් මුත්තට අයිති පුද්ගලික ඉඩම;
බස්නාහිරට: මුල්ලේගම, අත්තරගම සහ බඩුගොඩ ගම් මුත්තට අයිති පුද්ගලික ඉඩම.
- ලොව 2—අ. 6 ක් පමණ විශාල—
උතුරට: ගැටකොහේ ඉඩම;
නැගෙනහිරට: සිරකඹු වි ඉඩම;
දකුණට: බෝනොට විහාරයේ ඉඩම;
බස්නාහිරට: අත්තරගම බස.

ලොට් 3—අ. ½ ක් පමණ විශාල—
 උතුරට : බඩහුල්ගොඩවත්ත;
 නැගෙනහිරට : අත්තරගම මහ;
 දකුණට : සෙලෙම්බරගේ ඉඩම;
 බස්නාහිරට : සුමනදාසගේ ඉඩම.

ලොට් 6—අ. ½ ක් පමණ විශාල—
 උතුරට : බී. ආර්. බෝදිදාසගේ ඉඩම;
 නැගෙනහිරට : නන්ද්‍රවාගේ ඉඩම;
 දකුණට : මීගස්අත්ගේ කුඹුර;
 බස්නාහිරට : කෝපිවත්තේ ඉඩම.

ලොට් 4—අ. ½ ක් පමණ විශාල—
 උතුරට : බී. ආර්. බෝදිදාසගේ ඉඩම;
 නැගෙනහිරට : ජිනදාසගේ ඉඩම;
 දකුණට : අත්තරගම මහ;
 බස්නාහිරට : කේ. ආර්. කීර්තියාගේ ඉඩම.

පී. බී. බ්‍රිලන්තුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

ලොට් 5—පර්චස් 16 ක් පමණ විශාල—
 උතුරට : ජිමානවත්ත හම්පසා පාර;
 නැගෙනහිරට සහ දකුණට : බී. ආර්. බෝදිදාසගේ ඉඩම;
 බස්නාහිරට : කෝපිවත්තේ ඉඩම.

Ref. No. J/AL/2105 (V E).

වම් 1953ක්වූ ජනවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

L H 256.

අ ඉඩම් කටයුත්තකට, එනම්:—කර්තෘ දික්වූයේ ගිරිකොල පිහිටි යාමන්තදොල හරහා අමුතක් බැඳීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන පංතාර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුමුහුණත වගන්තියෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

අවසාන ගම් සිහියමේ නො. 137 නො. 2 කේ අතිරේකය. ගම්—ගිරිකොල, පස්දුන් කෝරළේ නැගෙනහිර, කර්තෘ දික්වූයේ

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
209	ගම්පලයාවත්ත	.. ගිරිකොල පදිංචි බඩලිපි, පොඬිනේරිස් සහ බෝම්බුවල පදිංචි බඩලිපි, දෙත්දිරිස් ගහ අග විසින් අයිතිකම් කියන අවුරුදු 40ක් වයසැති පොල්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයසැති පුවක්ගස් 3ක්ද, අවුරුදු 12ක් වයසැති දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 4ක් වයසැති රබර්ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයසැති ගොරගස් 2ක්ද, අවුරුදු 20ක් වයසැති ලියන්ගසක්ද, ඇලක කොටසක්ද ඇති ඉඩම	0 0 8.3
210	එම	.. ගිරිකොල පදිංචි බඩලිපි පොඬිනේරිස් සහ බෝම්බුවල පදිංචි බඩලිපි, දෙත්දිරිස් විසින් අයිතිකම් කියන අවුරුදු 15ක් වයසැති රබර්ගස් 9ක්ද, අවුරුදු 6-8 වයස පුවක්ගස් 11ක්ද, ඇලක කොටසක්ද ඇති ඉඩම	0 0 8.4
211	ච්චුගෙදරවත්ත	.. ගිරිකොල පදිංචි ඇස්. සන්දේරිස් ප්‍රනාන්දු විසින් අයිතිකම් කියන අවුරුදු 15ක් වයසැති පොල්ගස් 1ක්ද, අවුරුදු 40ක් වයසැති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 30ක් වයසැති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 5-6 වයසැති පුවක්ගස් 20ක්ද, ඇලක කොටසක්ද ඇති ඉඩම	0 0 13.5
213	ගොරෙක්ගහකුඹුර	.. බෝම්බුවල පදිංචි වලිඹුනියගේ දෙත්දිරිස්, ගිරිකොල පදිංචි වලිඹුනියගේ ජුන්ඩි, එම සයිමන්, එම සුරමානිස්, එම සොයිප්පු, එම එදෙහිස්, එම මැහිලිත්, එම මෙන්සිනා, උඩවත්තගේ ඔදිරිස් සහ බඩලිපි, පොඬිනේරිස් ගහ අග විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති කුඹුර	0 0 14.4
214	එම	.. මේගන්ගල්ලේ පදිංචි ඇස් ඇල්. ඇම්. කපුර් හප්පියාර්, බෝම්බුවල පදිංචි වලිඹුනියගේ දෙත්දිරිස්, ගිරිකොල පදිංචි වලිඹුනියගේ ජුන්ඩි, එම සයිමන්, එම සුරමානිස්, එම සොයිප්පු, එම එදෙහිස්, එම මැහිලිත්, එම මෙන්සිනා, උඩවත්තගේ ඔදිරිස් සහ බඩලිපි, පොඬිනේරිස් ගහ අග විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති කුඹුර	0 0 7.9
215	හෙල්ලියැද්ද	.. මේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හප්පියාර්, ගිරිකොල පදිංචි වලිඹුනියගේ ජුන්ඩි, එම සයිමන්, එම සුරමානිස්, එම රම්මා, එම සොයිප්පු සහ එම මැහිලිත් ගහ අග විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති කුඹුර	0 0 16.5
216	දුරපේරුව සහ මලිත්වත්ත	.. මේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හප්පියාර්, බෝම්බුවල පදිංචි වලිඹුනියගේ දෙත්දිරිස්, ගිරිකොල පදිංචි වලිඹුනියගේ ජුන්ඩි, එම සයිමන් එම සුරමානිස්, එම සොයිප්පු, එම එදෙහිස්, එම මැහිලිත්, එම මෙන්සිනා, උඩවත්තගේ ඔදිරිස් සහ බඩලිපි, පොඬිනේරිස් ගහ අග විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති කුඹුරක්ද, අවුරුදු 3-6 වයසැති පුවක් ගස් 10ක්ද, අවුරුදු 5ක් වයසැති දෙහිගස් 2ක්ද ඇති ඉඩම	0 0 33.2
217	දවකේකුඹුර	.. ගිරිකොල පදිංචි ඉලන්දුරිදේවගේ සේදිරිස්, තෝවගේ පේරන්, සොලන්කගේ හරමානිස්, කම්මන්තියගේ නන්දේරිස්, හල්වතුරගේ එදෙහිස් සහ උඩවත්තගේ ඔදිරිස් ගහ අග විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති කුඹුර	0 0 21.1
219	මහකුඹුර	.. ගිරිකොල පදිංචි ගමගේ දිනෝරිස්, ඇල්ප. බී. ලැදිරිස් සිල්වා, ජේ. උපසේන, ජේ. හෙන්දිරිනා සහ එච්. අර්නේනිස් විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් සහිත කුඹුර	0 0 8.7
220	බොක්කඹුල්ලේවත්ත	.. ගිරිකොල පදිංචි ගමගේ දිනෝරිස්, ඇල්ප. බී. ලැදිරිස් සිල්වා, ජේ. හෙන්දිරිනා සහ ඇම්. සුබමාරුම භාමිත්වහන්සේ විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් නිමෙන ඉඩම	0 0 3.7
221	එම	.. ගිරිකොල පදිංචි ගමගේ දිනෝරිස්, ඇල්ප. බී. ලැදිරිස් සිල්වා, ජේ. උපසේන, ජේ. හෙන්දිරිනා සහ ඇම්. සුබමාරුම භාමිත්වහන්සේ විසින් අයිතිකම් කියන ඇලක කොටසක් ඇති ඉඩම	0 0 2
222	ගිරිකුඹුර	.. ගිරිකොල පදිංචි ගමගේ දිනෝරිස්, ඇල්ප. බී. ලැදිරිස් සිල්වා, ජේ. උපසේන, ජේ. හෙන්දිරිනා, එච්. අර්නේනිස්, එච්. සමනේරිස්, කේ. නන්දේරිස්, කේ. එලෝදිරිස්, කේ. සර්දේල් සහ ඇම්. සුබමාරුම භාමිත්වහන්සේ අයිතිකම් කියන ඇලක කොටසක් සහ බදුමේස් තනනලද සොරෙච්චක කොටසක්ද ඇති කුඹුර	0 0 19.3

නො. ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
225 දහවලාහ	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර්, ගිරිකොල පදිංචි උඩවත්තගේ ඔදිරිස් සහ වලිංචිගේ මැහිලිත් යන අය විසින් අයිතිකම් කිරීමට අදාළ කොටසක් ඇති කුඹුර	0 0 9.4
227 කිතුල්ගහකුඹුර හහ ගහකුඹුර	ගිරිකොල පදිංචි හේවගේ ජෝන්, එම් හරමානිස්, එම්. රත්නෝ, හොලන්කගේ රෝසා, ගුණවත්තගේ සරණාර්ථස්, එම් ජීරිස්, ඉලන්දුරිදේවගේ සේදිරිස් සහ කේ. ගෙලේනා විසින් අයිතිකම් කිරීමට අදාළ කොටසක් ඇති කුඹුර	0 0 30.5
229 ගෙවිට්තාකුඹුර	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර්, ගිරිකොල පදිංචි බබ්ලිම්. අල්විස්, හේවගේ ජෝන්, එම් හරමානිස්, හොලන්කගේ රෝසා, ගුණවත්තගේ සරණාර්ථස්, එම් ජීරිස්, ඉලන්දුරිදේවගේ සේදිරිස් සහ කේ. ගෙලේනා විසින් අයිතිකම් කිරීමට අදාළ කොටසක් ඇති කුඹුර	0 0 9.4
230 එම	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර්, ගිරිකොල පදිංචි බබ්ලිම්. අල්විස්, හේවගේ ජෝන්, එම් හරමානිස්, හොලන්කගේ රෝසා, ගෙවිට්තාගේ රත්නෝ, ජී. පොඩ්නේරිස් සහ ගුණවත්තගේ සේදිරිස් යන අය විසින් අයිතිකම් කිරීමට අදාළ කොටසක් ඇති කුඹුර	0 0 4.4
212 වඩුගෙදරවත්ත	ගිරිකොල පදිංචි ඇස්. හන්දෙරිස් ප්‍රනාන්දු විසින් අයිතිකම් කිරීමට අදාළ 5-6 වගකුම් පුවත්තක් ඇති ඉඩම	0 0 1
218 දඹකේකුඹුර	ගිරිකොල පදිංචි ඉලන්දුරිදේවගේ සේදිරිස්, හේවගේ ජෝන්, හොලන්කගේ සරණාර්ථස්, කමමන්තියගේ හන්දෙරිස්, හල්වකුරුගේ එදෙරිස් සහ උඩවත්තගේ ඔදිරිස් යන අය විසින් අයිතිකම් කිරීමට අදාළ කුඹුර	0 0 4
223 කිරිකුඹුර	ගිරිකොල පදිංචි ගමගේ දිසානායක ඇල්. ඩී. ලැදිරිස් සිලවා, ජේ. ලක්ෂ්මන්, ජේ. ගනන්දිරිනා, එම්. අර්නේස්, එම්. හේනේරිස්, කේ. හන්දෙරිස්, කේ. එදෙරිස්, කේ. කරුගෙල් සහ ඇම්. සුමාරාම හොමන්විතතගේ විසින් අයිතිකම් කිරීමට අදාළ කුඹුර	0 0 0.7
224 දහවලාහ	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර්, ගිරිකොල පදිංචි උඩවත්තගේ ඔදිරිස්, වලිංචිගේ මැහිලිත් යන අය විසින් අයිතිකම් කිරීමට අදාළ කුඹුර	0 0 2.8
226 එම	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර් සහ ගිරිකොල පදිංචි වලිංචිගේ මැහිලිත් සහ උඩවත්තගේ ඔදිරිස් විසින් අයිතිකම් කිරීමට අදාළ කුඹුර	0 0 1.3
228 ගෙවිට්තාකුඹුර	වේගන්ගල්ලේ පදිංචි ඇස්. ඇල්. ඇම්. කපුර් හජ්ජියාර් සහ ගිරිකොල පදිංචි බබ්ලිම්. අල්විස්, හේවගේ ජෝන්, එම් හරමානිස්, හොලන්කගේ රෝසා, ගෙවිට්තාගේ රත්නෝ, ජී. පොඩ්නේරිස් සහ ගුණවත්තගේ සේදිරිස් යන අය විසින් අයිතිකම් කිරීමට අදාළ කුඹුර	0 0 2.5

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අත්වැර කලාපයේ නිවෙහි බව පොදු ජනතාවට දැනගැනීම සඳහා සභාවෙහි වගන්තියේ ඕනෑකර නිවෙහි ගැටීමට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ යුමදෙනාම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය වසර 1953ක්වූ පෙබරවාරි මස 27 වන දින උදේ 10 00ට අගලුම්පත් අයදුම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේ මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටසකට අයිතිවාසිකම්ද කියා කියාපෑවීමට ඕනෑවා සහ වෙනම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත්, ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් කොටසකට කියාපෑවීමට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වසර 1953ක්වූ ජනවාරි මස 30 වන දින කාර්තර කවිචේරියේදී. ඒ. ජී. ගොහර්ලි මොරගොඩ, කාර්තර අත්වැර උප ඒජන්තතුමා.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අදාළව අදහස්කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ දෙසින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මදවිතගත්ත, දැන්වන ගහවත්ත, මිගහවත්ත සහ ගහන්දිගහවත්ත	අවුරුදු 50ක් වයස ඇති පොල්ගස් 152ක්ද, රටදෙල් ගස් 6ක්ද, සියලුම ගසක් සහ අඹගස් 2ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති බිලිත්තෙක්ද, අඹගසක්ද, කොඩල්ගස් 3ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 17ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පොල් පැල 5ක්ද, අඹපැල 1ක්ද, සීර පාචනාලා ගොඩනැගිල්ලක්ද, තාවකාලික ගොඩනැගිල්ලක්ද, ලීදක් සහ කර්තන පාරක් නිවෙහි පොල් ඉඩම	මොරගල්ලේ උස් පාචනාලා කොමිටිය, සොපනි සී. ඩී. ඇස්. කරුණාරත්න මහතා	2 0 4.7
එකතුව			2 0 4.7

ඉහත සඳහන් ඉඩමට කිසිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1953ක්වූ මාර්තු මස 12 වන දින අ. හා. 3.30ට කාර්තර කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වසර 1953ක්වූ මාර්තු මස 2 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම හා මත්තෙන් ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මත්තෙන් මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් සඳහා) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වසර 1953ක්වූ ජනවාරි මස 28 වන දින කාර්තර කවිචේරියේදී. අයි. ඇල්. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. කාර්තර දිසානායකගේ අතිරේක අණුමේ උප ඒජන්තතුමා.

Ref No. LD. 4536

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිසත්තියේ, හාට්පත්තුව කොමාරායමේ මැදසියපත්තුවේ දෙරන, ගම පිහිටි ඉල් පලාත් නො. P. P. A. 1,851 වෛ ලොව නො. 1 යනුවෙන් සඳහන් අක්කර 24 රූ 2 පර්ච් 39 ක් වශයෙන් මගුරුදෙණියවත්තේ කොටසක්,

දුනට අයිතිවාසිකම් කිසිවක් අයගේ නම: අයිති පදිංචි නම නොහොමක්, නො. 69, මායා ඇවිනිසු පාර, වැල්ලවත්ත

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 වෛ මාර්තු මස 17 වෙනි දින පෙරවර 9.30 වෛ වේලාවට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විභාගයකට සහභාගී විය යුතුයි.

තවද වම් 1953 වෛ මාර්තු මස 10 වෙනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 වෛ ජනවාරි මස 30 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ජී. ග්‍රෙහියර්, මහනුවර දිසත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

Ref. No. L.D. 4534.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිසත්තියේ හාට්පත්තුව කොමාරායමේ අංකුමුරේ පිහිටි, උග්ගල කොටසද ඇල්ලත් අංකුමුරේ නම අක්කර 27 ක් පමණ වූ දෙකොටසට මා සිමි:—

අංකුමුර වත්ත—අක්කර 17—

- උතුරට: අංකුමුර වත්තෙහි ඉතිරි කොටස;
- නැගෙනහිරට: ගොඩකුමුරුයාය;
- දකුණට සහ බස්නාහිරට: අංකුමුර වත්තෙහි ඉතිරි කොටස.

උග්ගල කොටස—අක්කර 10—

- උතුරට: පන්සලකැත්ත, වත්තේ මා සිමි;
- නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: අංකුමුර වත්තේ ඉතිරි කොටස.

දුනට අයිතිවාසිකම් කිසිවක් අයගේ නම: මාතලේ පදිංචි ඇස්. ඇම්. මොහිදින් හප්පිමාර්.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 වෛ මාර්තු මස 17 වෙනි දින පෙරවර 10.30 වේලාවට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විභාගයකට සහභාගී විය යුතුයි.

තවද වම් 1953 වෛ මාර්තු මස 10 වෙනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 වෛ ජනවාරි මස 30 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ජී. ග්‍රෙහියර්, මහනුවර දිසත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

LD 4262/J/HLG/738.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිසත්තියේ පානදුම්බර කොමාරායමේ උඩසේපහ කෝරළයේ අතරගල්ලේ පල්ලෙ ගම්මුද්දේ පිහිටි ඉල් පලාත් නො. A 1,884 වෛ ලොව නොමිමර 1 දරන පල්ලෙකැලේවත්තේ රූපවැල්ල කොටසෙන් පර්ච් 03.4 ක් වූ කොටස.

දුනට අයිතිවාසිකම් කිසිවක් අයගේ නම: සීමාසහිත රූපවැල්ලවතු සමාගම, ඒජන්තවරු: කොළඹ නැ. පෙ. 165, සීමාසහිත ගෝර්ඩන් රේප්‍රසර් සහ සමාගම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 වෛ මාර්තු මස 17 වෙනි දින අපරහාය 2ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විභාගයකට සහභාගී විය යුතුයි.

තවද වම් 1953 වෛ මාර්තු මස 10 වෙනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 වෛ ජනවාරි මස 30 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ජී. ග්‍රෙහියර්, මහනුවර දිසත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අ.ප්.වි. 3872.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොළඹයේ පල්ලේගම පහ කෝරළයේ පොල්ගොල්ල ගමේ පිහිටි අක්කර 1, රූ.වි 3, පර්චස් 8.8 විශාල මුල් ප්ලාන් නො. ඒ 1,874, ලොව් 1, 2 සහ 3 යනුවෙන් විස්තර කර තිබෙන ගවවත්ත සහ මුත්තනුවත්ත නොහොත් කෝන්ගහමුත්තනුවත්ත නොහොත් වත්ත නමැති ඉඩම් කැබලි.

අයිතිකරුවන්ගේ නම—

- ලොව් 1 පොල්ගොල්ලේ පදිංචි එච්. ඒ. මුදියන්සේ,
- ලොව් 2 පොල්ගොල්ලේ පදිංචි සු. නන්දුවා,
- ලොව් 3 පොල්ගොල්ලේ පදිංචි පී. ඒ. විසිර.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 29 වැනි දින පස්වරු 2 ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953 ක්වූ මාර්තු මස 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජනවාරි මස 29 වැනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ජී. ලෙනිගේ, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : L P. 6264.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. බෝපෙ-වටරක ගම් සහ පාර දිගුකුඹුරිය සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සිතියම අංක A 1,405 ගම්—බෝපෙ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මුත්තනුවත්ත	පොල් ඉඩමෙහි අවුරුදු 50 ක්වූ කොළඹ, ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුවේ ජී. ඩී. පොල් ගස් රික් තිබේ	කොළඹ, ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුවේ ජී. ඩී. ගුනවර්ධන, ගාල්ලේ බෝපෙ පදිංචි ඒ. ඩී. ගුනවර්ධන, එච්. වික්‍රමනායක සහ මර්තේන්ද්‍ර සිංහ ආනන්ද	0 0 6.1
එකතුව ..			0 0 6.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 29 වැනි දින පෙරවරු 10 ට වෙලාවට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953 ක්වූ පෙබරවාරි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජනවාරි මස 28 වැනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

රේන් රයිඩ්, ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : L P. 6141.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ලඹුදුම්බරජයේ ගොවිපල සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සිතියම අංක A 1,408. ගම්—නොටගොඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මෙරලුගහවත්ත සහ තුන්මත් හත්දියවත්ත නොහොත් මතුරගෙදරවත්ත	පොල්ඉඩමෙහි අවුරුදු 60 ක්වූ පොල් සහ කොස් සහ සිරිව කනනලද ගොඩ නැගිල් 5 ක්, කාවකාලික කරකේ වූවක්, බැම්මෙන් බිඳිනලද මුදක්, මුදක් සහ කාවකාලික ගෙවල් 2 ක්ද තිබේ	ගාල්ලේ කොටුවේ ලෙයන්ඩාන් විදියෙහි කො. 53 පදිංචි ඇස්. එච්. ඒ. කුසනාමිය සහ ගාල්ලේ කොටගොඩ පදිංචි කේ. ඒ. හෝනහාමි සහ එච්. ජේන්	6 1 31.4
2 සරප්පුගෙවත්ත	පොල්ඉඩමෙහි අවුරුදු 60 ක්වූ පොල්ගස් සහ කොස්ගස් සහ කාවකාලිකව කනනලද ගෙවල් 2 ක්ද තිබේ	වැලිගම කොලදන්තේ පදිංචි අයි. ඇල්. ඇම්. අබ්දුමොර්	5 0 18.2
එකතුව ..			11 2 9.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 16 වැනි දින පෙරවරු 10 ට වෙලාවට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953 ක්වූ මාර්තු මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජනවාරි මස 31 වැනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

රේන් රයිඩ්, ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LA. 7551/J/AL/2062 (VE.)

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ වතුකාන පළාතේ පහල කොලමුත්තේ නම් ගමේ පිහිටි අක්කර 68ක පමණ විශාලත්වයක් ඇති කෝත්ගොල්ලේවත්ත නොහොත් කොලමුත්තේ එස්ටේට් නැමැති ඉඩමට මොසිමි:—

- උතුරට : පහල කොලමුත්තේ කුඹුරු යායද;
- නැගෙනහිරට : පහල කොලමුත්තේ සිට කොලමුත්තේ බයට ඝන ගම්සභා පාර සහ පහල කොලමුත්තේ වැන්නියේ මට්ටමද;
- දකුණට : කොලමුත්තේ බයද;
- බස්නාහිරට. පූ.විඳුලයේ ඉඩමේ වැටද.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ බවුත්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 13 වැනි දින පූ. හා. 9.30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බවුත්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 24 වැනි දින කුරුණෑගල කවිචේරියේදීය. ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

අංකය : LA. 7485/J/E/1818.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මන්නි හත්පත්තුවේ පහළ විසිදෙක කෝරළේ යාපහුව නම් ගමේ පිහිටි යාපහුව පත්සලවත්ත නමැති ඉඩමක් අක්කර 17, රූ.ඩි 1, පර්චස් 30.7ක විශාලත්වයක් ඇති හො. 1,838 දරණ අවසාන ගම් මැනිමේ යැලැස්මේ 3වෙනි අතිරේකයේ 60 සහ 61වෙනි කැබැලි යයි වඩා විස්තරව හැඳින්වෙන සීමි කොටස්වේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ බවුත්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 13වෙනි දින පූ.විඳුලයේ 9.30ට වේලාවට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බවුත්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 28වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදීය. ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

LW. 3601.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්ලෙ විස්තර :—

හො. 521 දරණ ගම්-සිතියමේ හො. 1 දරණ කෙටුම්පත. ගම්—පාලුගම

හො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
292	ගල්කඳුරපහන ගල්බොක්ක,	.. පහන	හෙට්ටිආරච්චියේ දෙයින් බැනියල් අප්පුහාමි, ..	0 0 16 59
294	ගල්බොක්ක	.. හේන, එලව්ව නිබේ	බේලිවත්තගමයේ දෙයින් පිරිස් අප්පුහාමි ..	0 0 16 63

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ බවුත්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 20 වැනි දින පෙරවරු 10යේ වේලාවට වැලිබඩ ආදියම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බවුත්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 29වෙනි දින බදුලු කවිචේරියේ දීය. ඒ. අයි. මොහිසින්, ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

LW. 3440.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

හො. 369 දරණ අන්තිම ගම් සිතියමේ හො. 2 දරණ අතිරේකය. ගම්—කපල්ලේවෙලගම

හො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
III	සාර්නියාවත්ත	.. හේ, අවුරුදු 30ක් වයහැති සිමෙන්ති සහ වකරත් ඩෙවිලිකළ සිරි ගොඩනැගිල්ලක්	ලංකාවේ සීමාසහිත ජනෝවිස් හේ සහ ඉඩම් සමාගම (ඒජන්තවරු: කාසන් කම්බෑව් සහ සමාගම)	2 1 11

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 24 වෙනි දින පෙරවර 10ට මේලාවට බඳුණු කවිවේදී මා සම්මුඛව සිටියේය.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 17 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 2 වෙනි දින බඳුණු කවිවේදීය.

ඒ. අයි. මොහිඩ්න්,
උච්ච පළාතේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.
LW. 3574.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	නො. A 262 දරන මුල් සිතියම. සම—කුන්දලගම විස්තර	අයිතිකම්කීන්ගේ අයිතිකම්කීන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 වරකාමේවත්ත	මුඩුබිම	රුසිනා මහාමුර් මහත්මිය, බදුල්ලේ ඒ. ඇල්. පකීර් සයිඩ් මහත්මයා බාපේ	0 0 13.7
2 එම	එම	එම	0 0 1.3
3 පැලපොල්වත්ත, පල්ලිය පාරේ නො. 14 සහ 16 දරණ මිදි පනම් නොමිමර ඇති ඉඩම් වල කොටස්	මිත්ත, සිරි ගොඩනැගිල්ලක කොටසක් නිවෙයි	කතරගම දේවාලය භාරකාරකුණ: ඩී. ඩී. ගලගොඩ, පල්ලේ රජවිදිය, බදුල්ල	0 0 2.7
4 පැලපොල්වත්ත (නො. 14 සහ 16 සහ 18 දරණ මිදි පනම් නොමිමර ඇති ඉඩම්වල කොටස්, පල්ලිය පාර)	පරණවත්ත, සිරි ගොඩනැගිල්ලක කොටසක්ද, නාවකාලික ගොඩනැගිල්ලක්ද, අවුරුදු 5ක් වයසැති වෙරළ ගස් 4ක්ද, අවුරුදු 15 වයසැති කෝපි ගහක්ද, අවුරුදු 5-20 වයසැති පුම්බ ගස් 2ක්ද, අවුරුදු 15 වයසැති කුරුම ගස් 3ක්ද, අවුරුදු 1-3 වයසැති කොපෙල් පැල 2ක්ද, අවුරුදු 20ක් වයසැති මොරගහක්ද, අවුරුදු 2ක් වයසැති පැපොල් ගස් 6ක්ද, අවුරුදු 8-30 වයසැති අඹගස් 2ක්ද, අවුරුදු 2-3 වයසැති කරපිංචාගස් 4ක්ද, අවුරුදු 25 වයසැති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 6 වයසැති කොට්ටම්බාගහක්ද, අවුරුදු 1-3ක් වයසැති දෙඩ ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වයසැති කෝන් ගහක්ද, අවුරුදු 25 වයසැති කිතුල් ගහක්ද, අවුරුදු 15ක් වයසැති මුලින් වැල් 2ක්ද, අවුරුදු 5 වයසැති පේර ගස් 5ක්ද, අවුරුදු 8ක් වයසැති මුරුංගාගහක්ද, අවුරුදු 3 වයසැති කැපොක්ගස් 2ක්ද නිවෙයි.	කතරගම දේවාලය භාරකාරකුණ: ඩී. ඩී. ගලගොඩ, පල්ලේ රජවිදිය, බදුල්ල	0 1 7.1
5 පැලපොල්වත්ත, පල්ලිය පාරේ නො. 18 දරණ මිදි පනම් නොමිමරය ඇති ඉඩමෙන් කොටසක්	මිත්තෙන් කොටසක් (පලදවක් නැත)	කතරගම දේවාලය භාරකාරකුණ: ඩී. ඩී. ගලගොඩ, පල්ලේ රජවිදිය, බදුල්ල	0 0 0.2
			එකතුව .. 0 1 26

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 27 වෙනි දින උදේ 10ට බදුර කවිවේදී මා සම්මුඛව සිටියේය.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 2 වැනි දින බදුර කවිවේදීය.

ඒ. අයි. මොහිඩ්න්,
උච්ච පළාතේ අණකුම්බේ උප ඒජන්තතුමා වෙනුවට.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	අවශ්‍යතා ගම් සිතියමේ නො. F. V. P. 544 වේ අතිරේක නො. 1. විස්තර	අයිතිකම්කීන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
196 එරිගාලේකුත්ත	අවුරුදු 3-10 දක්වා වයසැති නේ.	ඒ. අයි. ඩී. කුමාර, මොරගාල, මලන්ගොඩ	2 2 3.7
			එකතුව .. 2 2 3.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 10 වෙනි දින උදේ 10.30 වේ මේලාවට බලන්ගොඩ උපාධිවේදී මා සම්මුඛව සිටියේය.

තවද වම් 1953ක්වූ පෙබරවාරි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. J/H/2307/LL/A 5425.
වම් 1953ක්වූ ජනවාරි මස 31 වෙනි දින රත්නපුර කවිවේදීය.

ඇම්. ජේ. ඇම්. මහින්,
රත්නපුර දිසායතන අණකුම්බේ උප ඒජන්තතුමා.

ඉඩම් සමුහකර්ම පිළිබඳ දැන්වීමයි

අංකය: LVR/MC/LL 491.

දිනනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් රැස්වීම පිළිබඳ
ඉඩම් කමිටුවේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිනනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් රැස්වීමට පිණිස ගාල්ලේ දිසාපති කාර්යාලයේදී වර්ෂ 1953ක් වූ මාර්තු මස 2 වෙනි දින පු. කා. 10ට, 1935 වූ අංක 19 දරණ ඉඩම් සමුහකර්මේ ආඥාපනත යටතේ, ඉඩම් කමිටුවේ දැනුණ දිසාපති ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැම්බර් දැනුම් දෙනු ලැබේ.

2. ඉඩම් කමිටු ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කමිටුවේ පැමිණීම යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එමග යුතුයි.

3. මේ ඉඩම් කමිටුවේ පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළයුතුයි.

බබ්ලිවි. ඇස්. ඩී. අල්විස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවෙන්.

දිවයින ඉඩමේ විස්තර

පලාතේ අංකය F. V. P. 578. ගම—ගොඩාමුණ

කැබැල්ලේ අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ ගෝලීය අංකය	ප්‍රමාණය, අ. රූ. ප.
633	.. පී. පී. එස්. විජයතුංග	.. 10 0 15

නිදහස්කර්මේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කර්මේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කර්මේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමයා රැම්බර්ගනුයුතු) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ඉඩම් කොමසාරිස් නැතහොත් ඊපරන්ස් නො. LRO/APL/5587.

අමාත්‍යාංශයේ ඊපරන්ස් නො. J/LLD/2927.

මහකලපු කමිටුවේ ඊපරන්ස් නො. LD 3396.

මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 16 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,

උපලේඛනය

නො. ඉඩමේ නම	පළමු පලාතේ නො. A 1,033 විස්තර	ගම—නාවලවත්තිය	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 නාසුවත්දිවිපුමි ..	පොල් සහ කල් වත්ත, මුදුන්ද අතුලුවම	කොත්මලියානර් කොරුදෙවිල්ලි පදිංචි සිත්තනමිඞි අයිතර්	කොරුදෙවිල්ලි කනපතිපිල්ලේ	5 3 8
2 එම ..	අවුරුදු 2-10 දක්වා වයස්වූ පොල් වත්ත	එම	එම	0 0 35
එකතුව				6 0 3

L A. 3395/J/LLD/ 2911.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කර්මේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කර්මේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමයා රැම්බර්ගනුයුතු) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 10 වෙනි දින කොළඹදීය.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් පලාතේ නො. A 1,175 විස්තර	ගම—කිරිමැටියාන, නැගෙනහිර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මුලන්කුලමේ සහ මැදමුකලාන	අවුරුදු 35 ක් වයස ඇති කොස්ගහක් සහ පොල්ගස් 10 ක් ඇති පොල් වත්ත	කිරිමැටියාන	O. L. V. N. සේනානායකගේ සෙම්පියර්, C/o A. L. කරුපසියා සේර්මෙයි, නො. 265, මෙයින් ස්ට්‍රිට්, මිගොමුව සහ K. N. S. A. අබ්බේ කප්පා සෙම්පියර්, නො. 219, මෙයින් ස්ට්‍රිට්, මිගොමුව	0 0 18
2 එම ..	පොල්අතු වහල සහ මැටි සිත්කිවලින් සාදන ලද නාමිකාලික ගොඩනැගිල්ලක් ඇති අවුරුදු 35 ක වයස ඇති පොල් වත්ත	එම	එම	5 2 6
3 එම ..	අවුරුදු 35-50 ක් වයස ඇති දෙල්ගස් 2 ක් සහ අවුරුදු 10 ක් වයස ඇති දෙල්ගස් 4 ක්ද, අවුරුදු 35 ක් වයස ඇති පොල්ගස් 2 ක් අඩංගු වත්ත	එම	එම	0 3 39
එකතුව				6 2 28

LA. 3399/J/LLD/7/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩාර මුල්ලුරාජා මහේස්වරයා විසින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ ජනවාරි මස 7 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුල්ලුරාජා මහේස්වරයා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නො. A 1,192. ගම්—වැලිපිහේ (කොටය)

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගණේසන්වත්ත, මීට ඉහත වැලිපිහේ නවත්ත යන නමින් ප්‍රසිද්ධව තිබුණේ, වෙල්ලි-නො. 4, ඉඩම් බදු අගය කිරීමේ නො. 39 ක් කොටසක්	අවුරුදු 30 කට වැඩි වශය ඇති පොල් වත්ත	S. K. ගණේසන්, 94, බසාර් පේට්ටි, කොළඹ නගරය	7 0 0
				එකතුව .. 7 0 0

LA. 3398/J/LLD/8/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩාර මුල්ලුරාජා මහේස්වරයා විසින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ ජනවාරි මස 7 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුල්ලුරාජා මහේස්වරයා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නො. 1,196. ගම්—වැලිපිහේ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සොරකැලේ	අවුරුදු 30 කට වැඩි වශය ඇති පොල් වත්ත	G. D. සිවේජීස් අප්පුහාමි, කාරුක්කුවවන, මාදේපේ	0 1 6
2	එම	එම	එම	0 3 9
3	එම	එම	එම	0 2 14
4	එම	පොල් අතු සෙවිලි කරනු ප්‍රාග්ධනාලික ගෙයක් ඇති අවුරුදු 15-40 වශය ඇති පොල් වත්ත	එම	8 0 22
				එකතුව .. 9 3 11

LA 3394/J/LLD/2923.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩාර මුල්ලුරාජා මහේස්වරයා විසින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්වූ දෙසැම්බර් මස 12 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුල්ලුරාජා මහේස්වරයා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නො. A 1,191. ගම්—වැලිපිහේ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අම්මගමුවත්ත	පොල් වත්ත (පරත)	වේයන්ගා. මාගා. මඩුරෙත්ති නාඩාර්, කොස්වැව්ගම, මහවැව	2 0 0
				එකතුව .. 2 0 0

LA 3398/J/LLD/8/ 53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩාර මුල්ලුරාජා මහේස්වරයා විසින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්වූ දෙසැම්බර් මස 10 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුල්ලුරාජා මහේස්වරයා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො. A 1,182. ගම—හාල්දඹුවන විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 ක්‍රමවශයෙන්	මැවිණිත්තිය සහ පොල්අතු භෞමිකරණලද කාලිකාලික භෞමිකාභිලේඛන ඇති අවුරුදු 3-35 වයස ඇති පොල් වත්ත	R. K. වලෝසිංසෝ අප්පුහාමි, හාල්දඹුවන, දන්තොටුව	0 2 19
2 එම	අවුරුදු 30ක කොස්ගස් 2ක් සහ අවුරුදු 30ක පුවක් ගස් 1ක් සහ අවුරුදු 3ක් වයසක පොල්ගස් 13ක් සහ අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගස් 11ක්ද ඇති පොල් වත්ත	එම	0 1 2
3 එම	අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගස් 3 අඩංගු ඇති පොල් වත්ත	එම	0 0 3
එකතුව			0 3 24

ඒජන්තතුමාගේ නො. LA 1025/LRO. මගේ නො. LRO/APL 1927/J/LLD/2912.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 9වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ගේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරා ගත යුතු වූ) 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5. (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් ආලෝකන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍ර.වි බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වසි 1952ක් වූ දෙසැම්බර් මස 10 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුලික ප්ලාන් නො. A 1,746. ගම—නාවන්කුල විහාර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 අලංකාරව	කුඹුර	කාන්තසියා සනාසිවම්, භාවානිකුල, යාපනය	7 0 12

No. LD 4689.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එමුස් ග්‍රෙහිගර් වන මම, 1950ගේ අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන දෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් පසු ගත ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වසි 1953ක් වූ මාර්තු මස 17වැනි දින සවස 2.30ට මහනුවර කම්මර්ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමක්ගේ ඒජන්ත කෙනෙක් ඊසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වසි 1953ක් වූ මාර්තු මස 10වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තෘෂ්ණා අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ලෙලා සිටීම පිළිබඳ විස්තර, ලෙලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වසි 1953ක් වූ ජනවාරි මස 30වැනි දින මහනුවර කම්මර්ගේදීය.

ජී. ජී. ග්‍රෙහිගර්,
මහනුවර දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො. A 1,866. ගම—ඇතුල්ගම විහාරය	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මන්දන්ඩාවකුඹුරේවිනාස	වත්ත	නලාතුබගේ ඇතුල්ගම කරදවල වලව්වේ පදිංචි කේ. බුබුලිච්චි, සමරකෝන් බණ්ඩාර	0 0 6
2 මන්දන්ඩාවකුඹුර	කුඹුර	එම	0 1 19
එකතුව			0 1 25

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 18 ந் உ.

பீ. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் : LD 4674.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HA)2818.

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம் டிஸ்திரிக், மல்கேவியா வசம், சீத்தங்குல கிராமத்திலிருக்கும் டி. பி. இலக்கம் 104386 ல் ஒரு நிலப்பகுதியான டலஹவசி தோட்டத்தின் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள இரு நிலப்பகுதிகளின் எல்லைகள் பின்வருமாறு :—

(1) பொலக் “ஏ” (இரண்டேக்கர்)—

வடக்கு, தெற்கு, மேற்கு : அதே காணியின் மிகுதி பாகங்கள் ;

கிழக்கு : பி. பி. 6617 ம் காணியில் குறித்திருக்கிறபடி சைமன் அப்புறாமியினுடைய கட்டையும், சொந்த அம்பலமும

(2) பொலக் “பி” (ஒரு ஏக்கர்)—

வடக்கு மேற்கு : அதே காணியின் மிகுதி பாகங்கள் ;

கிழக்கு : அதே காணியின் மிகுதி பாகமும் சிவனொளி பாதத்துக்குப் போகும் காலடிப் பாதையும் ;

தெற்கு : சிவனொளி பாதத்துக்குப் போகும் காலடிப்பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 13 ந் உ.

பீ. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் : LP 6521.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/H/2326

காணியின் விபரம்

தென் மாகாணத்தில் பெனதொடவல்லலாவிடி கோறையில் ஒபத்த எனனும் கிராமத்தில் 3 ஏக்கர் விசாலமுள்ள ஒபத்த எஸ்டேட்டினால் கொஞ்சம். எல்லைகள் :—

வடக்கு : கறடேனிகண்டமபுற எனனும் தோட்டம்,

கிழக்கு, தெற்கு : ஒபத்த எஸ்டேட்டினால் கொஞ்சம்,

மேற்கு : பி. டபிளியு டி. பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந் உ.

பீ. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் : LD 4535.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/2105 (VE).

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்துவ பகுதி, முலலேகம், வசமவில், கலுவனகு தோட்டத்திலிருந்து சுமார் 125 ஏக்கர் விசாலமுள்ள 6 நிலத்தகண்கள். இதன் எல்லைகள் பின்வருவனவை :—

லொட—1—சுமார் 117 ஏக்கர், 1 றூட, 24 போச்சல

வடக்கு : ஜீவனவத்த கிராமமும், பட்டுக்கொட கிராமமும்

கிழக்கு : முலலேகம் காணிகள்.

தெற்கு : கலுவனகு கோவில் காணிகளும், முலலேகம் கிராமவாசிகளின் காணியும்

மேற்கு : முலலேகம் கிராமவாசிகளின் காணிகளும், அட்டரகமும், பட்டுக்கொடையும்.

லொட—2—சுமார் 6 ஏக்கர்.

வடக்கு : கெட்டகொறே காணி

கிழக்கு : கிருகடுவ காணி

தெற்கு : போதொட்ட கோவில் காணி.

மேற்கு : அட்டரகம் ஓய.

லொட 3 சுமார் 1/2 ஏக்கர்.

வடக்கு : படஉல்கொடவத்த.

கிழக்கு : அட்டரகம் ஓய

தெற்கு : செலம்பரவின் காணி

மேற்கு : சுமனதாசவின் காணி.

லொட 4 : சுமார் 1/2 ஏக்கர்.

வடக்கு : பீ. எம். போதிதாசவின் காணி

கிழக்கு : ஜினதாசவின் காணி

தெற்கு : அட்டரகம் ஓய.

மேற்கு : கே. ஆர் கிறிஹாமியின் காணி

லொட 5 சுமார் 16 போச்சல

வடக்கு : ஜீவனவத்த கிராமச்சங்க றூட

கிழக்கு : தெற்கும் : பீ. ஆர். போதிதாசவின் காணி.

மேற்கு : கோபிவத்த காணி

லொட 6 : சுமார் 1/2 ஏக்கர்.

வடக்கு : பீ. ஆர். போதிதாசவின் காணி

கிழக்கு : நனடுவாவின் காணி.

தெற்கு : மீகனகே குடபுற.

மேற்கு : கோபிவத்த காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 17 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4666 (a)
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2026

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத்துமபற் பகுதி அமுனுகம் கிராமத்தில் சுமார் 4½ ஏக்கர் விசாலமுள்ள (1) தும்பொக்குவேவத்த (2) லெவலேகெதரஹேன் (3) அகல்வத்த எனப்படும் நிலப்பகுதிகள் இதன் எல்லைகள் பின்வருவனவை :—

(1) தும்பொக்குவேவத்த .—

வடக்கு : தும்பொக்குவேவத்த
கிழக்கு : லெவலேகெதரவத்த
தெற்கு : கிராமச் சங்க ரோட.
மேற்கு : பள்ளிக்கூடத் தோட்டம்

(2) லெவலேகெதரஹேன் :—

வடக்கு : கிராமச் சங்க ரோட
கிழக்கு : அனகேவத்த
தெற்கு : அடிப்பாதை.
மேற்கு : டி. ஆர். சி. ரோட

(3) அகல்வத்த :—

வடக்கு : சப்பு தேவரின காணி
கிழக்கு : சப்பு தேவரின காணி
தெற்கு : சப்பு தேவரின காணி
மேற்கு : டி. ஆர். சி. ரோட

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 9 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : LD 4173.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/315.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்துவ, உக்கஹாகும்புறவில், பொக்கவெல-அம்பேதென ரோடடிவிருக்கும் 12½ லாஹை விசாலமுள்ள உட்கே ஹேல்வக எனப்படும் எல்லா நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : போதொட்டகெதரஹேனின் வேலி,
கிழக்கு : வயலின் மிகுதி பாகம்.
தெற்கு : குருநுவத்த எல்லை
மேற்கு : காலவே தம்பிகே வத்த எல்லை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 19 ந ட.

மாகாண ஏசனடுவின இலக்கம் : LD 3,370
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2,618.

புகுசிபண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி

காணியின விபரம்

மட்டக்களப்பு பகுதி, மணமுனைப்பற்று வடக்கு, கோட்டை முனையிலுள்ள, சுமார் 1 ஏக்கர் விசாலங்கொண்ட "ஹைதராபாத பங்களாக காணி" என்று அழைக்கப்படும் காணி. எல்லைகளாவன :—

வடக்கும், கிழக்கும் : அரசினர் ஆசிரிய கல்ச்சாலை காணி
தெற்கு : மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதி
மேற்கு : பீ. ஆர். சிறறம்பலத்திற்குரிய காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 27 ந ட.

மாகாண ஏசனடுவின இலக்கம் : LL/A 5488.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/TW/2493.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், கடவுத்த கோறன், நதமலவினை கிராமத்தில் பம்பறகஹஅறவேவத்த, பறகஹஅறவேவத்த, கப்புக்கஹமபுறவத்த முதலிய (கடைசிக் கிராமப் படம் 377 இல. 9 ம் இலக்கத் துண்டு) 07 ஏக்கர் விசாலமுள்ள காணி.

காணியின உரிமையாளர் :—

- (1) சைமன் அபையகூன், நதமலவினை, பலாங்கொட.
- (2) பிரேமரத்தின அபையகூன், நதமலவினை, பலாங்கொட.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமபு,

1952 ம் ௨௭ (டிசெம்பர்) மாகாழிமீ 16 ந உ.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 4629.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/TW/2442

காணியின விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடனுவரை, யடினுவர டிவிஷன் எறியாகம் கிராமத்திலிருக்கும் நதமலவினைகேவத்த எனும் நிலத்தில் சுமார் 0 ஏக்கர் 1 ரூட 15 போச்சல விசாலமுள்ளது. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

- வடக்கு : ஸ்ரீமதி. எம். டி. டி. சிலவாவுடைய ரெக்ககன் பங்களாவுக்குப் போகும் பாதை
கிழக்கு : டி. ஏ. டி. சிலவாவுடைய நதமலவினைகேவத்த எனும் காணி
தெற்கு : யுனிவாசிடீடி காணி லொட இலக்கம் 21 ல பி. பி. ஏ 1088 பிரிவு 2
மேற்கு : அபேசிங்காவுடைய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமபு,

1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 20 ந உ.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4529.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2100

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், ஹாரில பத்துவ துணுவில கிராமத்தில், ஹரனகாஹதெனை தோட்டம் எனப்படும நிலத்திலிருந்து சுமார் 10 ஏக்கர் விசால முள்ள துண்டு. இதன் எல்லைகள் பின்வருவனவை :—

- வடக்கும மேற்கும் : அதே காணியின் மிகுதிப் பாகங்கள்.
கிழக்கு : நெலி எல.
தெற்கு : உகாஹவத்தயின் கிராம எல்லை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமபு,

1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 15 ந உ.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எல. எப. அமரசிங்கஹ,
நிரந்தரக் காரியதரிசி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4543.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2240 (VB)

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், பாத்த ஹேவாஹெட்ட பகுதி, குருதெனிய கிராமத்தில், ஹாரசம் தோட்டம் எனப்படும நிலத்திலிருந்து சுமார் 15 ஏக்கர் விசால முள்ள துண்டு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

- வடக்கு : மாலிகாவ நெல் வயல்களும், கண்டி ஹாரசம் பீ. டிபிளயு உ ரேட்டும்.
கிழக்கு : அதே காணியின் மிகுதிப் பாகம்.
தெற்கு : கிராமக் காணிகளும், வுடனட்ட தோட்டமும், அதே காணியின் மிகுதி பாகம்.
மேற்கு : அதே காணியின் மேற்கு எல்லை

L. H. 256.

களுத்துறைப் பகுதியிலுள்ள கிரிகோலியிலிருக்கும் யாலித்தடோல எனப்படுகடாக ஒரு அனிக்கட (வரம்பு) அமைப்பதற்காக எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	எ. ரூ. ப.
209	கம்பலாயவத்த	40 வயதுள்ள ஒரு தெனீயும், 5 வயதுள்ள 3 கழுகுகளும், 12 வயதுள்ள ஒரு டெல்லும், 4 வயதுள்ள ஒரு நப்பரும், 3 வயதுள்ள 2 ஹோரூவும், 20 வயதுள்ள ஒரு லியன் மரமும், ஒரு வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம், இவையெல்லாம் பொம்புவெலியிலிருக்கும் டிபிளயு. டெனடிநில எனப்படுகும், கிரிக கோலியிலிருக்கும் டிபிளயு, பொடிநேரில் எனப்படுகும் உரியது	0 0 8.3
210	ஷெ	15 வயதுள்ள 9 நப்பரும், 6-8 வயதுள்ள 11 கழுகு மரங்களும், ஒரு வாயக்காலின் பகுதியும் கொண்ட ஒரு தோட்டம், இவையெல்லாம் பொம்புவெலியிலிருக்கும், டிபிளயு டெனடிநில எனப்படுகும், கிரிக கோலியிலிருக்கும் டிபிளயு. பொடிநேரில் எனப்படுகும் உரியது	0 0 8.4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமில்லாத காரணிகளால் எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தின்படி (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினையடிவேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமைய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம (நடு) (பெருவரி) மாசி மாதம் 27 ந் தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு அகலவதற்கு ஆர். ஏ. கந்தோரில் எனமுன்புக் வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வடநடைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கருத்துரைக்க கச்சேரி,
1953 ம (நடு) (ஜனவரி) தைமீ 30 ந உ.

ஏ ர கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனே

இல L. H. 642

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல A. 2,757. கிராமம்—மொறகலல, கருத்துறைப் பகுதி

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமையாளரின் பெயர்.	விசாலம். ஏ ரு. ப.
1	மடரியகலுவதத, டென்னக்கறா வதத, மிககாவதத, உல்வதத எனப்பதும், கண்டிககறா வதத எனப்பதும்	50 வயதுள்ள 152 தென்கை மரங்களும், 6 றட்ட டெல் மரங்களும், ஒரு புளிய மரமும், 2 மா மரங்களும், 25 வயதுள்ள ஒரு பிலின மரமும், ஒரு மா மரமும், 3 கட்டோல மரங்களும், 15 வயதுள்ள 17 தென்கை மரங்களும், 5 வயதுள்ள 5 தென்னம்பிள்களும், ஒரு மா மரமும், ஒரு நிரந்தரமான பள்ளிக்கூடக் கட்டிடமும், ஒரு நிரந்தரமில்லாத கட்டிடமும், ஒரு தோண்டின சிணறும், ஒரு வண்டில் பாதையும் கொண்ட ஒரு தோட்டம்	மொறகலலயிலுள்ள, த மொறகலல ஹயா லகூல கொயிறறி எனப்பதின் அக்கிராசனாராகிய, மொறகலலயிலிருக்கும் திரு சி டி. எல். கருணரத்தன	2 0 4 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாய 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 12 ந் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கருத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 2 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முய்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கருத்துறைக் கச்சேரி,
1953 ம (நடு) (ஜனவரி) தைமீ 28 ந உ.

ஐ எல். பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசனே.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

இல. LD 4536.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி டிலத்திக, ஹரிஸபத்தவ, மெத்தலசிய பத்தவ, டொரனேகம் கிராமத்தில் 24 ஏ. 2 ரு. 39 ப. விசாலமுள்ள மருட்டுளிய தோட்டம் எனப்படும் நிலப்பகுதி ஆரம்பப்பட இல. ஏ. 1851 ல துண்டு 1 என அளக்கப்படும் விவரிகப்பட்டுமிருக்கிறது.

உரிமை கோருபவரின் பெயர் :—

ஸ்ரீமதி. ஐரின் எதிரிசிவ்ஹ, நிர. 69, மாயா எவனியூ ரோட், வெள்ளவத்த.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாய 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 17 ந் தேதி, முற்பகல் 9.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இருபிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,
1953 ம (நடு) (ஜனவரி) தைமீ 30 ந உ.

ஈ. ர. கிறெனியர்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனே.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

இல. 4,534.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி டிலத்திக, காரிஸபத்தப் பகுதியில் அஹங்கும்புறயிலிருக்கும் உக்கல் டிலிஷன் உட்பட அங்கும்புற தோட்டம் என்று வளங்கப்படுகின்ற ஏறக்குறைய 27 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு :—

அங்கும்புற தோட்டம் 17 ஏக்கர். எல்லைகள் :—

வடக்கு : அங்கும்புற தோட்டத்தின் மிகுதி.

கிழக்கு : கொடும்புறயாய.

தெற்கும்-மேற்கும் : அங்கும்புற தோட்டத்தின் மிகுதிப் பகுதிகள்.

உக்கல் டிலிஷன் 10 ஏக்கர்.

வடக்கு : பன்சலதென்ன் தோட்ட எல்லை.

கிழக்கு-தெற்கு-மேற்கு : அங்கும்புற தோட்டத்தின் மிகுதிப் பகுதிகள்.

உரித்தாரின் பெயர் : எல். எம். மொய்தீன் அஜ்ஜியார், மாததீன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாய 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 17 ந் தேதி முற்பகல் 10.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இருபிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,
1953 ம (நடு) (ஜனவரி) தைமீ 30 ந உ.

ஈ. ர. கிறெனியர்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனே.

1950 ම ජූනියු 9 ම් இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 4262.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களே என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மததிய மாகாணம், கண்டி. டி.லத்திரிக, பாதத துமுற பகுதி, உடகம்பா கோரன், அட்டரகலை பலலேகம்மெதத கிராமத்தில 3'4 பச்சல் விசாலமுள்ள பலலேகலை குருப (இறஜுவல, டி.வி.ஷன்) என் விளங்கப்படும் நிலப்பகுதி பிலான பி. எ., 1,884 ல் லொட 1 என விபரிக்கப்பட்டிருக்கிறது.

இரஜுவல புரோட்யூஸ் லிமிற்றேட், உரிமைகோருகிறார்கள்
ஏனெனது : கோடன விசேசா அனட கம்பெனி, பீ. ஓ, பொகலை 165, கொழும்பு.

மேற்குறித்த காணிக்ரு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 17 ந் திகதி பிறபகல் 2 மணிகு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுகுகுள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின கோரிககைகளின விபரங்களையும், நஷ்ட ராபுறத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 10. ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

காலிக் கச்சேரி,

1953 ம் (ஜனவரி) தைமீ 30 ந் உ.

ரா. சி.றெனியர்,

டி.லத்திரிக. உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 3872.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களே என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மததிய மாகாணம், கண்டி. டி.லத்திரிக, பாதத துமுற பகுதி, பலலேகம்பஹா கோரன், பொலகொல்ல கிராமத்தில 1 ஏக்கர், 3 றூட 08'8 போச்சல் விசாலமுள்ள கங்காவத்தையும், முத்துத்தெத்துகளை அல்லது சொங்குமூத்தெடலே அல்லது வத்த எனப்படும் நிலப்பகுதிகள, பி. பி. எ. 1,874 ல் லொட 1—3 என அளக்கப்படும், விவரிக்கப்படும்படிருக்கிறது.

உரிமை கோருவாரின பெயர் :

லொட 1 : பொலகொல்லியிலிருக்கும் எச. ஏ முதியானசே

லொட 2 : பொலகொல்லியிலிருக்கும் யூ. நனடுவர்

லொட 3 : பொலகொல்லியிலிருக்கும் பீ. ஜி. டிக்கிறு.

மேற்குறித்த காணிக்ரு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 19 ந் திகதி பிறபகல் 2 மணிகு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகுகுள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின கோரிககைகளின விபரங்களையும், நஷ்ட ராபுறத் தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 12 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலிக் கச்சேரி,

1953 ம் (ஜனவரி) தைமீ 29 ந் உ.

ரா. சி.றெனியர்,

டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு.

L. P. 6264.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களே என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —போபே-வடற்கக் கிராம பாதையை திருபதி செய்யும்படி

ஆரம்பப்பட இல நொ. A 1,405. கிராமம்—போபே.

விசாலம்.

குண. காணியின் பெயர்,	விபரம்.	உரிததானியின் பெயர்.	ஏ. று. ப.
1 முட்டெடுவேவத	50 வருஷங்கொண்ட 6 தென்ன மரங்கள கொண்ட	டி. குணவாடன, லி. ஜி. ஆர், கொழும்பு,	0 0 6-1
	ஒரு தென்னந் தோட்டம்	ஏ. டி. குணவாடன, எச். வி.கே.மு.கக, மா	
		தேனில டயல குணவாடன, போபே, காலி	

மேற்குறித்த காணிக்ரு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 2 ந் தேதி, காலி 10 மணிகு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகுகுள்ள உடநதைகளின தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின கோரிககைகளின விபரங்களையும், நஷ்ட ராபுறத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (பெரவரு) மாசி மாதம் 21 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலிக் கச்சேரி,

1953 ம் (ஜனவரி) தைமீ 28 ந் உ.

றெயின் றயிட்,

டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LP 6141.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களே என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் : லபுதுவ. விவசாய காணி

ஆரம்பப்பட இல. A 1408. கிராமம்—டொடகொட

விசாலம்.

குண. காணியின் பெயர்.	விபரம்	உரிததானியின் பெயர்	ஏ. று. ப.
1 வெரலுக்கனுவதத் றுமனனுவன யுவதத், அல்லது வடுறே கெடறவட்ட	60 வருஷங்கொண்ட தெனையும், பலாவும், 5 நிலந்தர கட்டுமானங்கள், 1 நிலந்தர மாட்டு மலும், 1 சிமனதி கின்றும் 1 கின்றும், 2 நிலந்தரமற்ற வீடுகளுகொண்ட ஒரு தோட்டம்	மிஸ். எஸ். எச். குந்தர், 53, லெயின்பான் 6	1 3 1-4
2 சற்புக்கேவத்த	60 வருஷங்கொண்ட தெனையும், பலாவும், 2 நிலந்தர மற்ற வீடுகளுகொண்ட ஒரு தோட்டம்	ஐ. எஸ். எம். அபியமர் கேலேண்டலெலிகம்.	5 0 18-2

மொத்தம். 11 2 9-6

மேற்குறித்த காணிக்ரு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 16 ந் திகதி காலி 10 மணிகு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகுகுள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின கோரிககைகளின விபரங்களையும், நஷ்ட ராபுறத் தொகையையும், அததொகை விபரங்களையும் 1953 ம் (மாசு) பங்குனி மாதம் 9 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலிக் கச்சேரி

1953 ம் (ஜனவரி) தைமீ 28 ந் உ.

றெயின் றயிட்,

டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு.

இலக்கம் LA 7551/J/AL/2062 (VE).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக் தெவமெதி அத்தபத்து, வதுகான பகுதி, பஹல கொலமுனே எனனும் கிராமத்தில் கோனகொல்லவத்த அல்லது கொலமுனே எனரேட் எனனும் ஏறக்குறைய 68 ஏக்கா விசாலமுள்ள காணியின் எவலைகள் :—

வடக்கு : பஹலகொலமுனேயில் உள்ள நெல் வயல்கள்.

கிழக்கு : பஹலகொலமுனேயிலிருந்து கொலமுனே ஓயாவுக்கு போகும் கிராமச் சங்க ரோடும், பஹலகொலமுனே குளத்தின் நீர் ஓடையும்.

தெற்கு : கொலமுனே ஓயா.

மேற்கு : புன்சிறுலயின் காணியின் வேலி.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 13 ந் திகதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 6 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,

1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 24 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

இலக்கம். LA 7485/J/E/1818

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக், வனனி அட்டடு, பஹல விசிதெகே கோரே, யாபஹுவ எனனும் கிராமத்தில் யாபஹுவ பனசலவத்த எனனும் காணியில் 17 ஏ. 1 ரூ. 30 7/16. விசாலமுள்ள பாகத்தின் 1,888 ம் இலக்க பிரதம்படத்திற்கு 3 ம் இணைப்படத்தில் 60 ம, 61 ம் துணடுகளாக அந்நது காட்படப்படுள்ளன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 13 ந் தேதி, காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 6 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,

1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 28 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LW 3440.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கப்பலவெல் குறிச்சி—கடைசிக் கிராமப்படத்து இல. 369. அனுபநதம் 2 விசாலம். விபரம் உரித்தாளியின் பெயர் ஏ. ரூ. ப. 111 சாணியா சீமெநதாலும், தகரத்தாலும் செய்யப்பட்ட கட்டடமுள்ள லகொட்டில தேயிலை 2 காணி, கொ., ஏஜண்ட, 2 1 11 காசன கம்பாபாச, 2 கொ.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 24 ந் திகதி காலை 10 மணிக்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனிமீ 17 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

வதுளை கச்சேரி,

1953 ம் ௨௭ (பெப்ரவரி) மாசிமீ 2 ந் உ.

பி. பி. வீ. ஏ. ஜே. பி. சேனரத்தன், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பாலுகம் தணனீர் கொடுக்கும் திட்டம்—
 வி. பி. 521, அனுபநதம் 1—பாலுகம். விசாலம். விபரம் சொந்தக்காரர். ஏ. ரூ. ப. 292 கலநதூரத்தன், கலப்பொக்க .. பத்தனை .. ஹெட்டி ஆராசிகே டொன டானியல் அப்புறாமி 0 0 16-59 294 கலப்பொக்க .. காயகறி கொண்ட சேனை .. பெரிவத்தகமகே டொன பிரிஸ் அப்புறாமி 0 0 16-63

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 20 ந் தேதி, காலை 10 மணிக்கு வெலிமடை டி. ஆர். ஓ. கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ௨௭ (மார்க்) பங்குனி மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

வதுளை கச்சேரி,

1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 29 ந் உ.

பி. பி. வீ. ஏ. ஜே. பி. சேனரத்தன், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L W A. 3574.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பி. பி. ஏ. 262. கிராமம்—கெநதலகம். விசாலம். விபரம் உரித்தாளியின் பெயர். ஏ. ரூ. ப. 1 வரக்காவேவத்த .. பயன்படுத்தாத நிலம் .. மிசில, ரசீனா மகமூர், C/o. ஏ. எல். பகா 0 0 13-7 சாயபு, பதுளை 2 ஷே .. ஷே .. ஷே .. ஷே .. ஷே .. ஷே : 0 0 2-3

துணர்.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
3	பெலபொலவத்தபள்ளி ரோட்டிலுள்ள 14 ம, 16 ம எசலமண்ட இலக்கமுள்ள காணி யின் பிரிவுகள்	பழைய தோட்டம் ஒரு வீட்டின் பகுதி கொண்டது ..	கதிர்காம தேவாலயம் பதுனை பொறுப்பா ளா : ரீ. பி. கலகொட, லோவர் கிங்ஸ் வீதி, பதுனை	0 0 2-7
4	பெலபொலவத்த, பள்ளி வீதியிலுள்ள 14 ம, 16 ம, 18 ம இலக்கங் கள் கொண்ட காணி யின் பிரிவுகள்	பழைய தோட்டம், ஒரு வீட்டின் பகுதியும் கொண்டது, ஒரு தற்காலிக வீடும், 5 வருடமான 1 வெரலு மரமும் கொண்டது, 15-30 வருடமாகிய 4 தெனை மரங்கள், 15 வருடமாகிய 1 கோப்பி மரம், 5-20 வருடமாகிய 2 பாக்கு மரங்கள், 15 வருடமாகிய 3 சூரியா மரங்கள், 1-3 வருடமாகிய 2 வாழை மரங்கள், 20 வருடமாகிய 1 மரம், 2 வருடமாகிய 6 பப்பாளி மரங்கள், 8-30 வருடமாகிய 2 மாமரங்கள், 2-3 வருடமாகிய 4 கர பிஞ்சு மரங்கள், 25 வருடமாகிய 1 பலா மரம், 6 வருடமாகிய 1 கொட்டமம் மரம், 10 வருடமாகிய 1 தொன் மரம், 1-3 வருடமாகிய 5 தொடா மரங்கள், 25 வருடமாகிய 1 கிதூல மரம், 15 வருடமாகிய 2 வெற்றிலை கொடிகள், 5 வருடமாகிய 2 பேரு மரங் கள், 8 வருடமாகிய 1 முருங்கை மரம், 3 வருடமாகிய 2 கெடிக மரங்கள்	ஷெ ..	0 1 7 1
5	பெலபொலவத்த, பள்ளி வீதியில் எசலமெண்ட இல. 18 கொண்ட காணியின் ஒரு பிரிவு	ஒரு தோட்டத்தின் பகுதி (பயன்படுத்தப்படாதது) ..	ஷெ ..	0 0 0-2
மொத்தம் ..				0 1 26-0

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 27 ந் தேதி, காலை 10 மணிக்கு வதுளைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதுனைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச்சு 2 ந் உ.

ஏ. ஐ. மொஹிதீன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

இலக்கம் J/H/2307/LL/A/5425.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துணர்.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. றூ. ப.
196	இலக்கலேதென	3-10 வருஷ தேயிலைத்தோட்டம் ..	பீ. ஐ. பீ. சூறே, மொறஹேல, பலாங்கொட..	2 2 3-7

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 10 ந் தேதி முற்பகல் 10 30 மணிக்கு பலகொட ஹோட்டலில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச்சு 25 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரத்தினபுரிக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைஸ் 31 ந் உ.

எம். ஜே. எம். மூசின்,
மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

காணி மீட்டற் சட்டம்

LA 3395/J/LLD/2911.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொம்பிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆசிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்தது) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சு 10 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,175. கிராமம்—கிராமியான கிழக்கு.

துணர்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	முலனகாடுகெலேயும், மெத மூக்கலான	35 வயதுள்ள ஒரு பிலா மரமும், 10 தெனை மரங்களடங்கிய தென்னந்தோப்பு	ஏ. எல். வீ. வீ. என். சேத்துநாராயணன் செட்டியார், E/O ஏ. எல். கருப்பையா சேர்வை, நி. 285, மெயின் ஸ்தீர், நீர்கொழும்பு, கே. என். எல். ஏ. அடைக்கப்பா செட்டியார், நி. 219, மெயின் ஸ்தீர், நீர்கொழும்பு	0 0 18
2	ஷெ ..	ஓலைக்கூரையும், மண்கவர்களாலும் கட்டப் பட்ட ஒரு தற்காலிக கட்டுமானம் அடங்கிய 35 வயதுள்ள தென்னந்தோப்பு	ஷெ ..	5 2 6
3	ஷெ ..	35-50 வயதுள்ள 2 ஈரப்பிலா மரங்களும், 10 வயதுள்ள 4 ஈரப்பிலா மரங்களும், ஒரு பிலா மரமும், 35 வயதுள்ள 2 தெனை மரங்களும் அடங்கிய தோட்டம்	ஷெ ..	0 3 39
மொத்தம் ..				6 2 23

LA 3394/J/LLD/2923.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 12 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,191 கிராமம்—மெதமஹுவெவ

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம் எ. ரூ. ப.
1	அம்பகத்தவத்த	தென்னந்தோப்பு. (வயதுபோன)	வே. ம. மதுரேடை நாடார், கொலவாடிய, மஹுவெவ	2 0 0

LA 3398/J/LLD/8/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,196 கிராமம்—முகனுவட்டவணை

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	ஹொரகெலே	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோப்பு	ஜி. டி. சினேரிஸ் அப்புஹாமி, கருக்குவட்டவணை, மாதம்பை	0 1 6
2	ஷே	ஷே	ஷே	0 3 9
3	ஷே	ஷே	ஷே	0 2 14
4	ஷே	ஒலையால வேயந்த ஒரு தற்காலிக வீடு அடங்கிய 15-40 வயதுள்ள தென்னந்தோப்பு.	ஷே	8 0 22
மொத்தம்				9 3 11

LA 3399/J/LLD/7/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,192. கிராமம்—வெலிஹேன (பாகம்)

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	கணேசன தோட்டம், முன்பதாக வெலிஹேன தோட்டம் என்றழைக்கப்பட்டது, 4 ம் வாட்டிலுள்ள 39. வது வரியில் ஒரு பாகம்	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோப்பு	எஸ். கே. கணேசன, 94, பலசா ல்லீர், கொச்சிக்கடை	7 0 0

G. A's No. LA. 1025/LRO

எனது இல. LRO/APL 1927/J/LLD/2912

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 10 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தர தாரியத்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,746. கிராமம்—நாவற்குளி

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	ஆலாத்திலெளி	நெல் வயல்	கந்தையா சதாசிவம், நாவற்குளி, யாழ்ப்பாணம்.	7 0 12

L.A. 3397/J/LLD/2921.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சபண்டர் புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம (ஸ்) (டிசம்பர்) மாகாண்டு 10 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை.

ஆரம்பப்பட இல A 1,182. கிராமம்—ஹால்தனவேள

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	ஏ. று. ப.
1 கறடகலுவத்த	மணசுவரம் ஒலைக்கூரையுமுள்ள ஒரு தற்காலிக கட்டிடம் அடங்கிய 3-35 வயதுள்ள தென்னந்தோப்பு	ஆர் கே. சலோ சிஞ்சோ அப்பாஹாமி, ஹால்தனவேள, தனகொடேவ	0 2 19
2 ஷே	30 வயதுள்ள 2 பிலா மரமும், 30 வயதுள்ள ஒரு பாக்கு மாமும், 3 வயதுள்ள 13 தென்னை மரங்களும், 35 வயதுள்ள 11 தென்னை மரங்களும் அடங்கிய தென்னந்தோப்பு	ஷே	0 1 2
3 ஷே	35 வயதுள்ள 3 தென்னை மரங்களடங்கிய தென்னந்தோப்பு	ஷே	0 0 3
மொத்தம்			0 3 24

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டர் புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம (ஸ்) (டிசம்பர்) மாகாண்டு 16 ந உ.

பஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மந்திரி காரியாலயம் இலக்கம் : J/LLD/2927
காணிக் கொமிஷனா : LRO/APL/5587.
மட்டக்களப்புக் கச்சேரி : LD 3396.

அட்டவணை

ஆரம்பப்பட இல : A 1,033 கிராமம்—நாசவந்திவு

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்	காணியின் விபரம்.	உரித்தாளியின் பெயர்	ஏ. று. ப.
1 நாசவந்திவுப்பூமி	இடைக்கிடையே பனந் தோட்டமுள்ள தென்னந்தோட்டம், ஒரு கட்டப்பட்ட கிணறு. உள்ளது	சினனத்தம்பி ஐயா கணபதி பிள்ளை, கெருடா வில், தொண்டைமனா.	5 3 8
2 ஷே	2-10 வருஷ தென்னந்தோட்டம்	ஷே	0 0 35
மொத்தம்			6 0 3

இல. LD 4689.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இன்னத்தினால் அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம (ஸ்) (மாசு) பங்குனி மாதம் 17 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஸ்) (மாசு) பங்குனி மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டில்திரிக் உதவி ஏஜனர எட்வட் எலிஸ் கிறெனியர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கண்டிக் கச்சேரி,
1953 ம (ஸ்) (ஜனவரி) தைமீ 30 ந உ.

ரா. ர. கிறெனியர்,
டில்திரிக் உதவி ஏஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,866. கிராமம்—எட்டுலகாம.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	ஏ. று. ப.
1 மனடாண்டிலும்புறவனத்த	15-45 வருஷத்திய தோட்டம்	தலத்தலய, ஏற்றுக்கம், வலவ, கறன்டவல் வலவவுயிலிருக்கும் கே. டபிளியு சமரகூன	0 0 6
2 மனடாண்டிலும்புற	நெல்வயல	ஷே	0 1 19
மொத்தம்			0 1 25